

# கலாநிலயம்

A Literary Weekly

வியாழன்தோறும் வெளிவரும்.

உள் நாடு—வருஷ சந்தா ரூ. 7 0 0

கலாநிலயம்:—

புற நாடு—வருஷ சந்தா ரூ. 9 0 0

வேளாளர் தெரு,

புரசைபாக்கம், சேன்னை.

Vol. 8]

1935 ஞா ஜனவரி மீ 17 உ

[No. 3

## பொருளடக்கம்.

1. தலையங்கம் (Leader)	33	5. ஒத்தெல்லோ (அங்கம் 1. களம் 2.)	
2. சூளாமணி (இரத்தநாபுரச் சருக்கம்)		Shakespeare's—"Othello"	41
வித்துவான்		6. வில்லிபாரதம் (துரியோதனன்)	
T. P. மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை M.A., B.L.	35	K. T. விஜயராகவாச்சாரியார் B. A.	43
3. அணியிலக்கணம் (பாவிச அணி)	37	7. காலத் தொனி	
4. கம்பராமாயணம் (கார்காலப் படலம்)		T. R. ராஜகோபால்	46
T. N. சேஷாசலம் B.A., B.L.	39	8. வர்த்தமானம்	48

## கலாநிலயம்

### இசையுடைய சீர்திருத்தம்.

இரண்டாயிரத்தேற்றாறு வருடங்களுக்கு முன் சீனதேசம் தன் பண்டையசிறப்பை யிழந்து கலக முங் குழப்பமும் மிக உழன்றிருந்தபோது, அங்குக் கன்பூஸியஸ் என்னும் வித்தகர்தோன்றித் தம் நாடு ஒழுங்கு பெற்றுச் செம்மை யடைவதற் குரியவைக ளைப்பிரியத்தலைப்பட்டார். அவ்வாறுதலைப்பட்டவர், ஒரு நாட்டினது ஒழுங்கும் செம்மையுங் கைவருவ தற்கு இன்னது செய்யவேண்டுமென இயம்பியிருக்கின்ற வாசகங்கள், இன்றைக்கு இங்கு முன்னேற்ற முயற்சிகள் பலபடப் பேசுவோர் மனத்தின்கண் பதியுமாயின், வழி துறை தெரியாமல் ஜனங்கள் அலைந்து அலைத் தவலமாய்ப்போவதின்றி மிகவினைவில்வாழ்ந் தவர்களாவார். தேர்தலுக்கும் சட்டசபையிலும் சீர்திருத்தவும் முன்னேற்றவும் முழங்குகின்ற இச்சிறு சிறு பேச்சுக்களைபெல்லாம், பேசுவதும் கேட்பதும் வழங்கி வாதிப்பதும் விட்டு, கல்வியின் அகலத்திலும் அறிவின் டுட்பத்திலும் அன்பினுழத்திலும், ஒழுக்கத்தின் உயர்விலும் தம்முடையமேன்மையைத் தெரிவித்து, இத்தகைய நன்னலன்களுக்கிடையே திரண்டெழுந்த நிரந்தரமான சிலஉண்மைகளை உற்றுரைத்திருக்கின்ற சான்றோர்தம் மொழிகளைப் போற்றிக் கொள்ளப்பயிலாதவரையில், யாராயிருப்பினும் ஒரு வணர் தனக்கேனும், தனது குடும்பத்தினர்க்கேனும், நண்பர்களுக்கேனும், ஊழிற்கேனும் நாட்டிற்கேனும் உலகத்திற்கேனும் ஒன்றிற்கும் உதவுகின்றவனே ஒருபோதும் ஆகமாட்டான். வேறு எதனைப்பற்றி

என்னசந்தேகங்கொள்ள நேர்ந்தாலும், இதுஒன்று மாத்திரம் நிச்சயம்: முன்னுரைத்த இலக்கணத்திற்கு இணங்கிய பெரியோருடன் பழகப்பயின்றிராதவன் தானும்பாழாகிப் பிறரையும்பாழாக்கவே பிறந்தவன் ஆவதன்றி அவனுக்கு வேறுஎத்தொழிலுமில்லை. இச்சொல் பண்டைக்காலத்திலும் இக்காலத்திற்கு அதிகம் பொருந்தும். பண்டைக்காலங்களில், மேலோர் மொழிகள் அன்றன்றுவந்து எல்லோர்காதுகளிலும் ஒலித்துக்கொண் டிருக்காவிட்டாலும், குடிமரபும் பொதுஒழுக்கமும் அம்மேலோர் மொழிகளின்வழி பற்றியே எங்கும் பரவியிருந்தனவாதலின் ஜனங்களுக்கு அவை கேளாத்துணையாய் நின்று அவர்தம் வாழ்க்கையை அறுபதுநாழியும் நடத்திவைத்தன வென்னலாம். அம்மொழிகளின் நன்மை எல்லோர் இரத்தத்திலும் குலத்தின் அறிவாகக் கலந்திருந்தது. இதுவன்றியும், கல்லாப்புல்லோர்கள் அக்காலத்தில் கோட்டிக்கொண்டு இந்நாள்போல்பேசினார்கள் அல்லர். பேசினாலும் அது 'பிரசாரங்களாகப் பரவுவதற்கு வேண்டிய அச்ச எந்திரங்களும் வர்த்தமானப் பத்திரிகைகளும் அக்காலத்தில் இல்லை. பண்டைநாட் பெரியோர் புகன்றுள்ள உண்மைமொழிகளெல்லாம் கேளாமலும், கேட்டவர்களது ஊனவில்எழாமலும், கெடும்படி, அறிவிலிகளின் புன்மொழிகளும், அரசியலின் மோசமுடைய ஆசையாற் செய்யப்படும் ஆரவாரங்களும் நிமிடத்திற்கு நிமிடம், பறந்து மிகப் பரவுகின்ற இக்காலத்தில், நாமும் அழியாமல் மற்ற

வரை அழிக்கின்றபாதகமுள் செய்திடாமல் தப்பு வதற்கு, முன்னிற் குறைத்த குணங்கள்வாய்ந்த சான் றோர்தம் மொழியொடு பழகி அதனில் சிந்தையைச் செலுத்துவது ஒன்றே காப்பாம். இந்தக்காப்பினைக் கையிற் கொள்ளாதவர்களெல்லாம் தமக்கும் பிறர்க்கும் துரோகிகளே யாவார் என்று வருந்தி யுரைத்த வர் எம்ர்ஸன் ஒருவரே பல்லர். சீனதேயத்துக் கன் பூலியல் முதல், ஜர்மன் தேயத்துக்கிதே (Goethe) வரையில் வாழ்ந்திருந்த எத்தனை எத்தனையோ உத் தம வித்தகர் உய்விக்கவல்ல உயரிய உண்மைகளையும் அவ்வண்மைகள் நம் உள்ளத்தில் ஊன்றுவதற்குரிய சாதனங்களையும், அச் சாதனங்களினால் சேர்கின்ற செம்மையையும் செப்பியிருக்க, அவலமாய்ப் போ வதற்கே ஆள்வினை செய்யும் இம்மாக்கள் அவைகளை விடம்போல் வெறுத்து, தேர்தல் வஞ்சனைகளுக்கும் அவ்வஞ்சனையைத் தொடர்ந்து நிகழ்கின்ற அரசியல் வாதங்களுக்கும், சட்டசபைப் பேச்சுக்களுக்கும், வழக்கு வம்புகளுக்கும் அவாவிக்காலத்தை வீணுக் குவதுடன் தம் மனத்தையும் பழுதுசெய்துகொண்டு, அதனால் தாமும் வருந்திப் பிறரையும் வருத்துகின்ற இப்பரிபவத்தைக் கூறுதற்கே கூசுவார் உளர். மானு ட்ச் சிறுமையே யன்றி வேறொன்றும் பகராத இவ் வர்த்தமானப்பத்திரிகைகளை இப்படி மெல்லுவதிற் செலவாகும் பொருளிலும் காலத்திலும் ஆயிரத்தி லொருபங்கு பெரியோர்பேசியுள்ள சொற்களை ஒதிச் சிந்திப்பதிற் செலவாகுமானால் எவ்வளவு விரைவில் எத்தனைநலம் எவ்வளவுள்ளிதில் வாய்த்துவிடும் என் பதை எண்ணுந்தோறும், உயரிய நோக்கமுடையோர் உள்ளத்தில் ஒருவகைத் துயரம் சூழாமற் நீராது. “தற்கொலை யாயிற்றே இந்தப் பழக்கம்” என்று எழுபது வருடங்களுக்கு முன் எழுதிய அமெரிக்க வித்தகர் ஹென்றி தோரு என்பவர் மனமுனைந்தனர்; இக்காலத்து வர்த்தமானத்துப்பத்திரிகைகளின் ஆட் சிப்பெருக்கைக் காண்பாரேல் உனோந்தமனம் உடைந் தவரும் ஆவார் என்பதிலோ ஐயமில்லை. “உற்ற பதில் உரையாயேல், உன் உயிரை இழப்பாய்” என்ற விதிக் கடங்கி இக்காலம் ஒரு தருமன், “எல்லாவற்றிலும் ஆச்சரியமானது எது” என்று ஒருஇயக்கலைக் கேட் கப்படுவானாயின், பெரியோர் மொழிகளைவிட்டு இச் சிறியோர் செய்திகளையும் சொற்களையும் ஜனங்கள் சூழ்ந்துகொள்ளுகின்றார்களே, அதனினும் அதிசய மானது வேறொன்றுமில்லை” என்னும்பதிலுரைத்தா லன்றி இத்தருமன் தன்னுயிரைக் காத்துக்கொள்ள இயலாது. அதிசயம் இதுவாயினும், இதற்குக் காரணம் உற்றுரைத்த திருவள்ளுவர்,

சிற்றின மஞ்சம் பெருமை சிறுமைதான்  
சுற்றமாய்ச் சூழ்ந்து விடும்

[சிற்றினத்தவர் தம்மைப் போன்ற சிற்றினத்தவர்க ளோடொன் உறவு கொண்டாடிச் சூழ்வார்களே யொழிய, பெரியோரை நாடியடைய அஞ்சுவார்.]

என அவருக்கே யுரிய மதியின் துட்பத்தால் துனித் துரைத்திருக்கின்றார். “பெரியோர் சிற்றினத்தவரைச் சேர அஞ்சுவார்” என்று திருக்குறள் உரையாசிரியர் நாம் கண்ட பொருளிற் கு மாறாகப் பொருள்கொண்

டிருக்கின்றாரென்பது நாம் அறிவோம். ஆயினும் இப் பொருளே ஏற்புடைத்து என்று எண்ணவுற் தகும்†. இதுவுமன்றி, பின்னரும் இத்திருவள்ளுவர், சிறியோர் இயற்கையை ஆய்ந்ததன் முடிவாக,

சிறியா ருணர்ச்சியு ளில்லை பெரியோரைப்  
பேணிக்கொள் வேமென்னு நோக்கு

[பெரியாரை வழிபட்டு அவர் இயல்பினைத் தாம் கொள் ளுவோம் என்னும் கருத்து, சிறியோர் உணர்ச்சியில் உண் டாகாது]

என்னக் கூறுங்கால், ப்ளேடோ ஷேக்ஸ்பீரியர் கிதே காளிதாஸன் கம்பன், திருக்கோவை பாடிய மணி வாசகர், இந்தத் திருவள்ளுவர் அணையவரை நாடா மல், வர்த்தமானப் பத்திரிகைகளையும் அது போன்ற புல்லிய வெளியீடுகளையும் சுற்றமாய்ச் சூழ்ந்துகொள் வதன் காரணம் ஐயமற வெளிப்பட்டு நிற்கின்றது. ஆம், இத்தகைய பெரியோரைப் பேணாதவர், எத்து ணைப் பதவியும் பட்டமும் செல்வமும் செல்வாக்கு முடையவர்களா யிருப்பினும் சிற்றினத்தவர் சிற்றி னத்தவரே என்னத் திருவள்ளுவரே கூறியபின், நம் மிற்சிலர் அதன்பொருட்டுச் சீற்றங்கொண்டு அவரை வெறுக்கப் புகுந்தால் புகலாமே யொழிய, மறுக்க நினைப்பதன் மதியினத்தை அறியாத நெஞ்சு எங்கு மில்லை. ஆயினும் ஒன்று: வர்த்தமானப் பத்திரிகை கள்தாம் நம்மை இப்படிக்கெடுத்துவிட்டன என்ற ஒருபழியை அவைகளின்தலையிற் சுமத்தப் புகுவது வீண்: நாம் கெட்டிருப்பதால் அவைகளும், அவை களைக் கரியதாக்க உதவுகின்ற செய்திகள் வாதங்கள் பிரசாரங்கள் முதலிய பிறவும் வளர்கின்றன என்ற அளவே எம்மாற் சொல்ல இயலும். “நேற்றைய பத் திரிகையையே நான் இன்னும் படிக்கவில்லை; ஷேக்ஸ்பீரியருங் கம்பனும் காளிதாஸனும் படிப்பதற்கு என க்கு நேரம் எங்கிருந்து கிடைக்கும்” என்று கூறியபின் னும் தம் மானம் அழியவில்லை என்று எண்ணி வாழ் கின்றவர் வீடுதோறும் இருக்கின்றார் என்றால், அப்பு றும் வர்த்தமானப் பத்திரிகைகளை வழக்கிற் கழைப் பானேன். இன்னும், ஜப்பானையும் இங்கிலாந்தையும் அமரிக்காவையும் காட்டிக்காட்டி நமது நாட்டின் வர்த்தமானப்பத்திரிகையின் குறைவைநினைத்து இர ங்குகின்ற, முன்றேற்றப் பிரசாரங்களின் ஆர்வமே அதிகமும் இரங்குவதற்குரியதாய் நிற்கின்றது. ஆயி னும், வர்த்தமானப்பெருக்கமே ஜனங்களைக் கெடுக் கின்றது என எண்ணுவது நீதியன்று. இது, வலினிமா குதிரைப் பந்தையம் அணையவைகளுக்கும் ஒக்கும். நாடியின் வேகமே சுரத்திற்குக் காரணமாம் என்று ஒருவருங்கொள்ள மாட்டார். பெரியோரைப் பேணிக் கொள்ளும் நன்மையை இழந்திருப்பதால், மனிதர் கைகள் வர்த்தமானப் பத்திரிகைகளுக்கும், கண்கள் வலினிமாக்களுக்கும், கால்கள் குதிரைப் பந்தையத் திற்கும், நாக்கு பொய் வழக்கிற்கும், அவர் இதயம் ஒன்றிற்கும் உதவாத அனைத்திற்கு மிப்படித் துடிக்கின்றன.

† இத்தற்காதாரமாக, 1929 வருடத்திய 613-வது இதழில் வந்துள்ள கம்பராமாயணக் கட்டுரையில் இவ்விடயம் ஆராயப்பட்டிருப்பது காண்க.

நன்று; இவ்வந்தமான்ப்பத்திரிகைகளும் அவைகளோடு எழுந்து அவைகளோடு விழுந்து அவைகளோடு அலறுகின்ற அரசியல்வாதிகள் சீர்திருத்தக்காங் முன்னேற்றமுழக்கினர் முதலியோரும் சொல்கின்றவைகளைச் சற்றே ஒதுக்கிவைத்து, கன்பூவியஸ் கட்டுரைத்த ஒன்றினைக் கருத்துட்கொள்வோம். சீர்குலைந்திருந்த தம் சினதேயத்தைச் செவ்விதாக்கவேண்டுமெனில், அதற்கவர் தமக்கும் முன்னிருந்த பெரியோர்தம் முறைபைக்கொள்வதே உத்தமமான நெறியாம் என உணர்த்தி, அம்முறை எத்தகையது என்பதைப் பின்வருமாறு விளக்கியிருக்கின்றார்:—

“சீரும் பெருமையும் வாய்ந்த நம் முன்னையோர், உயரிய தருமங்களை விளக்கி உலகத்தில் பரவும்படி செய்ய நினைத்தபோது, தம் அரசியல் அமைப்பு நேர்மையுறும்படி ஒழுங்குபடுத்தினர்—(ஆம் ஆம், இதனைத்தான் தாங்களும் செய்ய முயல்கின்றாரென்று வர்த்தமான்ப்பத்திரிகையின் இனத்தவர் இதற்குள் மகிழ்ந்து விடவேண்டா. இனி அடுத்தவரும் வாக்கியங்கள் அம்மகிழ்ச்சியினைத்திற்கும் தனித்தனி எமனாகவே நிற்கின்றன)—தம் அரசியல் அமைப்புக்களை ஒழுங்குபடுத்துவதன்முன் தமது குடும்பங்களை நேர்மையுடன் அவர் நடத்தினார். குடும்பத்தை நடத்தப் புகுவதன்முன் தம்மையே செம்மை செய்துகொண்டனர். தம்மைச் செம்மைசெய்துகொள்ளத் தலைப்படுவதன்முன்

தம் ஆன்மாக்களைப் பரிபக்குவம் செய்துகொண்டனர் ஆன்மாவைப் பரிபக்குவம் செய்யத் துவக்குவதன்முன் தம்முடைய சிந்தனைகள் கபடமற்றவைகளாம்படி முயன்றனர். தம் சிந்தனைகள் கபடமற்றவைகளாகும்படி முயல்வதன் முன் தம் அறிவை அது எவ்வளவு தூரம் போகக் கூடுமோ அவ்வளவு தூரம் வளர்த்துக்கொண்டனர். விஷயங்களை ஆராய்ந்து அவை உள்ளபடி இருக்கின்ற உண்மையைக் காண்பதுதான் அறிவின் வளர்ச்சியாம். எப்பொருளின் மெய்ப்பொருளும் காணக்காண அறிவு முற்றவே அவர் சிந்தனைகள் கபடமற்றவைகள் ஆயின. சிந்தனைகள் கபடமற்றவைகள் ஆனதும் அவரது ஆன்மாக்கள் பரிபக்குவமடையவே அவர் தம்மைச் செம்மைசெய்துகொண்டனர் ஆனர். அவர் செவ்வியரானதும் அவரது குடும்பங்கள் நேரற நடத்தப்பட்டன; அவரது அரசியல் அமைப்புகள் ஒழுங்குபடுத்தப்பட்டன ஆயின. அரசியல் ஒழுங்குபடுத்தப்பட்டதும், பின் உலகம் முழுவதும் அமைதியும் இன்பமும் அடையப் பெற்றது.

உலகத்தையோ, ஒருநாட்டையோ, சனங்களை யோ திருத்துவதாக இசைப்பதானால், அவ்விசைக்குரிய ஆரோஹண அவரோஹணங்கள் இவையெனக்காட்டினார் அக்கள் பூவியஸ். ஏனைய அபஸ்வரங்களைவிட்டு இதனைப் பேணிக்கொள்ளப் பயில்வோமாயின் உய்வோம்.

## சு ள ா ம ணி

### 4. இரதநூபுரச் சருக்கம்.

#### [25-வது பக்கத் தொடர்ச்சி]

51. அரசன் அம் மனோவனத்தைச் சென்றணந்தவுடன் இயற்கையும் அவனை யறிந்து வரவேற்கின்ற தெனத் தற்குறிப்பேற்றமாகப் பல செய்யுள்கள் பாடுகின்றார் நம் தோலாமொழித்தேவர். அரசனை எதிர்கொள்ளும்போது, ஒருவர் பூவாலேநடைபாவாடை இடுவர்; ஒருசிலர் போற்றிசைப்பர்; வாழ்த்துப்பாடும் மங்கலமகளிர் கைகூப்பித்தொழுதுறிப்பர்; மற்றுஞ்சில மகளிர் திருச்சுண்ணர் தூவுவார். இருபுறத்தும் பூங்கவரிவீசுவர் ஒருசிலர்; ஒருபுறத்தே பொற்குடை பிடிப்பார் அங்கொரு சிலர். ஒருசிலர் அவன்திருவடியைப் புகழ்ந்து பாடுவர். ஒரு சிலர், விடுபூக்களை மிகுதியும் சொரிவர். ஒருசிலர் விசிறிகொண்டு வீசுவார். இளவேனிற்காலமும் இவ்வரசனை இவ்வாறு எதிர்கொள்கின்றது. ஈதோ ஒரு தேமாமரம், நறுமணமிக்க மலர்களைத் தூவி, மன்னவன் நடந்துசெல்ல நடைபாவாடையைப் பரப்புகின்றது. அம்மாமரம் எதிர்நின்றும் வரவேற்கிறது. இம் மரத்திலேவாழும் சிறு குயில்கள் பாடுகின்றன. என்னபாட்டு? வாழியரச போற்றி வாழ்க வெல்க, என்னப் போற்றிசைத்துப் பாடுவது கேளுங்கள். தாவியோடும் குதிரைகள் பூட்டியதேரிலே விரைந்துசெல்லும் மன்னர்களை வாழ்த்துவார் மகளிர். அதாவது மன்னவர்கள் உலாவவோ வேட்டைக்கோ, போர்க்கோ புறப்பட்டபோதெல்லாமவர்களுக்கு நன்மையுண்டாக வாழ்த்துவார் மகளிரே என்றபடி, இந்த மங்கலமகளிர் போலத்தாய்மையாற் சிறந்த இவ் விளங்கொடிகளும் தம் தளி

ரன்ன கைகளைக் குவித்துத் தொழுது நிற்கின்றன. “மங்கலம் சொல்” என்று உவமையாகிய மகளிர்க்கு வந்த அடையை இளங்கொடிக்கும் ஏற்றி, வண்டிகளே வாயார வாழ்த்துகின்றன என்றேனும், அசைதலின் ஒலியே வாழ்த்தாக வாழ்த்துகின்றன என்றேனும் கொள்க.

52. தளிர்ந்த கொடியாம் மகளிர் செய்கின்ற வழிபாடு ஈது. பூத்த கொடியாகின்ற பூவைமார் செய்யும் வழிபாட்டைப் பார்மின். அழகும் மணமும் மிக்க மலர்களிலிருந்து வெளிப்போந்து நறுமணம்கமழும் பூப்பொடிகளை இக்கொடிகள், தெள்ளி எடுத்த திருப்பொற் சுண்ணமாகத் தூவுகின்றன. பலவகையாலும் வெற்றிபெற்றுக் கழலணிந்த அம்மன்னவன் மேலே, அவனும் இந்தத் திருப்பொற் சுண்ணம் இடித்த தம் பெற்றியைப் பாராட்டும்படி சொரிகின்றன. குங்கும மரமோ தனது பூவையே கவரியாகக்கொண்டு வீசுகின்றது. என்ன புதுமை? மற்றைய கவரிவீசும்பொழுது நறுமணம் எழுவதுண்டோ. இங்கோ, இப்பூங்கவரி வீசுந்தோறும் சுற்றிலும் நறுமணம்கமழ்வதை ஆழ்ந்து அறிமின். அரசனையில அம்மகிழ்ந்தபொழுது வெண்குடை பிடிப்பது வழக்கம். உலாவப் போகும் போது பொற்குடை பிடிப்பது வழக்கமாம். “இது பவனிக்குடையாதலின் பொன்னங்குடையாயிற்று” என்பர் நச்சினூர்க்கினியர். கோங்கமலர்கள் குடையெனப் பூக்கின்றன. அவற்றின் நிறமோ பொன்னிறம். வானளாவ ஒங்கிற்கும் இம்மரங்கள் பூத்து இவ்வரசனுக்குப் பொற்குடை ஏந்தி நிற்கின்றன.

கோங்கு பொற்குடை கொண்டு கவித்தன  
வாங்கு வாகைவ னைத்தன சாய்மரை  
கூங்கு யிற்குல மின்னியங் கொண்டொலி  
பாங்கு வண்டொடு பாடின தேனினம்.  
மலர்ந்த பூஞ்சிகை வார்கொடி மங்கையர்  
தலந்த லந்தொறும் ஆடினர் தாழ்ந்தனர்  
கலந்த காதன்மை காட்டுநர் போலவே  
அலர்ந்த வண்டளிர் மாவின மேயெலாம்

என வருகின்றயசோதாசுவியப் பாடல்களை (முதல்  
சருக்கம் 7-8 பா) ஒப்புநோக்குக. இவ்வாறு இயற்  
கையை இயையவைத்துப் பாடுவது பாவலர் மரபு.

53. பொற்குடையும் பூங்கவரியும் கண்டவுடன்  
புகழ்பாடவேண்டாவா! கொடிகளும் மகிழ்ந்து கூத்  
தாடித் தொலைவில் இருப்பார்க்கும் இவ்வூரின் இன்  
பப் பெருக்கைக் காட்டாநிற்கும்படி மிக உயர்ந்து  
ஒங்கிய தனியூரின் தலைவனான இவ்வரசன் இங்கு வரு  
கின்றான். இதற்கேற்ப இவனுடைய தனிச்சிறப்பியல்  
புகளைத் திருவடியோடு இணைத்துத் திருப்புகழ் பாடு  
கின்றன அழகிய வண்டுகள். தோலாமொழித்தேவர்  
காதுகொண்டு அத் திருப்புகழைக் கேளுங்கள். கூரிய  
துணைகொண்டு பொலியும் வேலேந்திய இவ்வரசன்  
மனம் வேட்டை முதலியவற்றிற் செல்லாது இங்கே  
தங்கிவிட விடுபூக்கள் சொரிவாரைப்போலக் கிரிகள்  
தம்முடைய வளைந்த அலகால் குளிர்நறும் பூக்களைக்  
கோதி அவன்மீது சொரிகின்றன.

54. வந்த களைப்பை ஆற்ற வேண்டாவா? தென்  
றலே விசிறி வீசிக் களைப்பாற்றுக்கின்றது. புரவலனாய்  
உலகைக் காப்பானையும் காத்தளிக்கும் முறையைப்  
பாருங்கள். திருமுடிமேல் பூக்களைச் சூடியுள்ளான்.  
அவற்றிலே மலரும்நிலையில் நிற்பன சில; அவற்றின்  
மேலே இத்தென்றல் வீசுகின்றது. அவ்விற்பத்தால்  
மகிழ்ந்து உடற் பூத்தாற்போல மலர்கின்றன அவை.  
அத்தகைய இன்பர் தருவது அத்தென்றல்; தென்ற  
லின் பெருமையை இப்போதலர்த்தலின் வாயிலாகக்  
கூறிய துட்பத்தில் நாம் தினைத்து ஆடவேண்டும். இத்  
தென்றற்கு இவ்வாற்றல் எங்ஙனம் வருகிறது! இத்  
தென்றலை ஒரு மகனாக்கிக் குரவத்தே குடைந்தாடச்  
செய்கிறார் தோலாமொழித்தேவர். பின்னே குளிர்நற  
வம் கொப்பளிக்கின்றான். தென்றலான் வண்டினங்  
கள் இவன் இன்பத்தைக்கண்டு ஆர்த்து ஒலித்து இன்  
னிசைபாடுகின்றன. அருவி நீர்த் சென்று குளிக்கின்  
றான். உலாப்புறம் போகின்றான். நறுமணத்தோடு  
மலர்ந்துள பூங்கொத்துக்களைப் பூச்செண்டுகொண்டு  
ஆடிச்செல்வாரைப்போலெங்கும் வீசி விளையாடி வரு  
கின்றான். போகுமிடம் எல்லாம் பூமணம் வீசுகிறது.  
இவ்வாறு இன்பமாய் வருகின்ற தென்றலானே இவ்  
வரசனுக்கு விசிறி வீசுகின்றான். வீசுகின்ற காற்று  
இன்பமாய் இருக்கவேண்டுமானால், மெல்லென வீசு  
தல் வேண்டும். நறுமணம் கமழ்தல் வேண்டும்; வெச்  
சென் நின்றுத் தண்ணென்று வருதலும் வேண்டும்.  
இத்தென்றலும் போதலா அசைகின்றதொன்றே யா  
தலின்மெல்லென்றே வீசலாகின்றது. குரவகத்துக்  
குடைந்து குளிர்நறவங் கொப்பளித்து விரைமலர்ந்த  
துணர்வீசி விரைஞாற வருதலினால் நறுமணவடிவே

அத்தென்றலின் வடிவமாகும். அருவி நீரானேந்தவரு  
தலினால் பனிநீர்த் துளிகளைச் சிதறிக்கொண்டு தண்  
னென உடலும் உள்ளமும் குளிர் வீசுகின்றது.

55. இர்தப்படி இவனை இளவேனில் எதிர்கொள்  
கிறது. தன்னை விரும்பும் பெண்களுக்குத் தான் மிக  
மகிழ்ந்து இப்பொழிலின் அழகைக் காட்டுகின்றான்.  
மின்னல்போன்ற இடைநோவ அவர்கள் ஒடியாடி  
விளையாடவிட்டருள்கின்றான். இவ்வாறு விளையாடு  
பவன்பார்? இவ்வுலகையானும் வேந்தன்! வெற்றிவே  
லேந்திய கையான்! தனிச் செங்கோல் செலுத்தும்  
தகுதியான்! அழகியாணைப்படையாற் சிறந்த அரசர்  
களும் போற்றி வணங்க விரும்பும் தனிச் செங்கோ  
லான்-இவ்வாறு அரசப்பொருள் நிலைமையோடு இவ்  
வின்ப நிலையைப் பன்முறையும் ஒப்பிட்டுக்காட்டுகின்  
றார் தோலாமொழித் தேவர்.

56. அரசன் தன் மனைவியோடும் உரிமை காப்பவ  
ராய் வந்த மடவாரோடும் அன்போடு பேசுவதைக்  
கேளுங்கள். உடனிலைச் சற்றத்தாரோடு சூழ்ந்தெண்  
ணியபோது பேசிய பேச்சு அறிவு ததும்புவது; இப்  
பேச்சோ அன்பு ததும்புவது. "பெண்களே உங்களு  
டைய கூந்தலின் நெறிப்பு இயற்கையணியாகப் பொ  
லிகின்றது. அவ்வழகுக்கேற்ப இப்பொழிலின் இயற்  
கையழகையும் பாருங்கள். சீதோ, இந்த இள அசோக  
மரம் எரிந்து மின்னும் விளக்குச்சடர் கொண்டு தன்  
னைப் பூனைந்து நிற்பதுபோலக் கொத்துக்கொத்தாகப்  
பூத்து நிற்கின்றதைப் பாருங்கள். நெற்பொரியையும்  
பூவையுங் கலந்து சிந்தி வாழ்த்தி வரவேற்பவரைப்  
போலப் புன்கமரம் பொரிபோலப் பூக்கும் நறுமண  
மிக்க பூக்களைச் சிந்தி மணமுட்டும். அந்த நீர்த்துறை  
பைக் காணுங்கள். என்ன அழகு. வரிப்பாட்டுக்களை  
இவ்வண்டிகள் பாடி மலரில் ஊதுகின்றன. இவ்வரிப்  
பாட்டே தர்லாட்டுப்பாட்டாக நாளொரு மேனியும்  
பொழுதொரு வண்ணமாக வளர்கின்றான் இவ் விள  
வேளிற் செல்வி. கண்டிரோ இப் புதுமையை! தும்  
செல்வம்போல் பொலிகின்ற நமை பாருங்கள்.

57. கருமுகில் போலக் கண்டோர் மனங்குளிர்க்  
கறுத்த கூந்தலால் அழகிய பெண்களை! சீதோ ஆழகா  
கத் தழைத்தோங்கியுள்ள இந்த அசோகனைப் பாருங்  
கள். இத்தளிர்களில் என்ன அழகு. காற்போலப் பிற  
ருக் குதவிச் சிவந்த தும் கைத்தலங்களைப் பார்க்கின்  
றன இவை. தாமும் அவற்றைப்போல் ஆக எண்ணி  
இத்தளிர்களை யீன்று விளங்குகின்றன. கச்சனிந்த  
மார்புடையீர், இக் குருக்கத்திக்கொடி இம்மரத்திற்  
சுற்றி நிற்பதைப் பாருங்கள். தம்சாயலோடும் இடை  
நொசியத் திரும்புவது போலத் துவண்டு விளைய எண்  
ணி, இவ்வழகிய குருக்கத்தி தாவித்தாவி இளங்கொ  
டிகளைமேலும்மேலும்விட்டுவளர்வதைப்பாருங்கள்.  
உங்கள் அழகுச் செல்வத்தைக் கண்டே இவையும்  
அதுபோல அழகுபெறுவது காண்க.

58. இம்மாமரத்தின் மெல்லிய தளிர்கள் உங்களு  
டைய மாமைநிறம் கொண்டே வளர்கின்றன. இம்  
மாமரம் இதோ ஏந்திநிற்கின்ற இவ்விளைய இனிய கு  
யில்கள் ஏன் இங்கு உள்ளன? நீங்கள் இங்கு வந்து  
பேசுகின்ற இனிய சொற்களைக் கற்றுக்கொள்ளவே

யன்றோ? குயில் மட்டுமோ? தேன் வண்டிகளும் உங்கள் கூந்தலின் நறுமணத்தை நாடிவந்து இசைப்பாட்டுப் பாடுகின்றனவே. தளிர் த்துவளரும் இந்தமெல்

லிய முருக்கமரங்கள், உம்முடைய சிவந்த வாயின் அழகை நோக்கி நோக்கி அதிலேயே தோய்ந்து அவ்வடிவேபெற்று பூப்பொடும்பென்று விளங்குகின்றன.

## அ ணி யி ல க் க ண ம்

பாவிச அணி

[31-வது பக்கத் தொடர்ச்சி]

ஒரு காவியத்தின் பண்பு அனைத்தையும் தன்னுள்ளே தழுவிக்கொண்டு அமைவது பாவிச அணி ஆவதால், ஏனைய அணிகளைப்போல் இது, ஒரு தனிச் செய்தியின் வருணனையில் காணக்கூடியதன்று. உவமை உருவகம் தற்குறிப்பு உயர்வுநிச்சி ஆதிய மற்றைய எல்லா அணிகளும் ஒருபுறமாக, இந்தப்பாவிச அணி இவ்வகையில் அவைகளினின்று வேறுபட்டு நிற்கின்றது. ஆகையால், பாவிச அணிக்கு உதாரணமாகக் காட்டுவதென்றால், இவ்வணிக்கூறிய இலக்கணம் அமைந்த ஒரு காவியம் முழுவதையும் காட்ட வேண்டுமே யல்லாமல் ஒரு தனிச்செய்யுளைக் காட்டுவதற்கில்லை. “பாவிசம் என்பது காப்பியப் பண்பே” என்பது சூத்திரம்.

ஆதலின், இப்பாவிச அணி அமையுமாறு ஒரு காப்பியத்தில் காணப்படவேண்டிய பண்பு யாதென்பதை இனித் தெரிந்துகொள்ள முயல்வோம்.

முதலாவது, காப்பியமென்பது உயரிய சரிதையை உரைப்பதாயிருத்தல் வேண்டும். நூல் என்று எழுதப்படுவன அனைத்தும் காவியங்கள் ஆகா. மேலான விடயத்தை ஏற்றுக்கொண்டு அவ்விடயத்தின் மேன்மைக்கு ஏற்றபடி உறுப்புக்களை எல்லாம் அமைத்து இயற்றப்பெறுவதே காவியமாம். இதன்படி தமிழில், கம்பராமாயணம், வில்லி பாரதம், பெரிய புராணம், கந்த புராணம், திருவிளையாடற் புராணம், ஜீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, நள வெண்பா அனைய நூல்களும், இவைகளுக்கு இணையான ஏனைய சில புராண நூல்களும், அஷ்ட பிரபந்தம் நாலாயிரப்பிரபந்தம் அனைய பிரபந்தங்களும், திருச்சிற்றம்பலக்கோவையனைய கோவைகளும், நாலடியார் திருக்குறளைய நீதிநூல்களும், புறநானூறு அகநானூறு கலித்தொகை நற்றிணை அனைய தொகைகளும், உயரிய விடயங்களை மேன்மையுறத் தம்முள் அடங்கப் பாடப்பெற்றிருப்பனவாம். இவ்வாறு இன்றி, பெருமைக்குள் சிறுமைக்கும் வேற்றுமை உணராமலும், அற்பமானவைகளைப் பெருமையுடையனபோல் பரிசுசித்தும் பாடப்பெற்றிருக்கின்ற நூல்களை ஒன்றாக மதித்து, இவைகளில் பாவிச அணி அமைந்திருக்கின்றனவோ என்று தேடப்படுவது வீண் §

§ இக்கலாநிலயத்து 1929, 1930, 1931 வது வருட இதழ்களில் காணப்படும் “அண்டபுராணம்” பரிசுச நூலிற்கு நல்ல உதாரணமாகும். அப்புராணத்தின் ஒருபடலமாக எழுதப்பட்டிருக்கின்ற “கொதுகின் கதி யுரைத்த படலம்” (3 வது வால்யூம் 14 வது பக்கம்) அற்பமானவைகளைப் பெருமையுடையனபோல் பரிசுசித்த தொழுவதன் நோக்கமாகிய நகைச்சுவையை நன்கு அளிக்கின்றது.

இப்பாவிச அணிக்கு நிலைக்களனையிருப்பது உயரிய காவியமாயமைதல் வேண்டும் என்பது முக்கியம்.

இனி, உயரிய விடயத்தை உட்கொண்ட நூல்களை யெல்லாம்பொதுவாகக் காவியம் என்று அழைக்கலாமாயினும், சிறப்பாகச் சில உறுப்புக்கள் பொருந்திய நூல்களையே காவியம் என்று அழைப்பது மரபாக இருக்கின்றது :—

காவியமாவது, கடவுள் வணக்கம், நாடு, நகரம், மலை, கடல், பருவம், சந்திர சூரியர்களின் உதயம், அஸ்தமனம், சந்திரோ பாலம்பனம், மன்மதோ பாலம்பனம், கலியாணம், முடிகவித்தல், பொழில் விளையாட்டு, நீர்விளையாட்டு, உண்டாட்டு, மக்கட் பேறு, கலவியிற்களித்தல், புலவியிற்புலத்தல் மந்திரம், தூது, போர்ச்செலவு, போர்புரிதல், வெற்றி முதலிய இவைகளில் ஏற்பனவற்றின் வர்ணனைகளை யமைத்துப் பாடப்படும் சிறந்த தலைவன் ஒருவனது கதைத்தொடர்ச்சியாம்.

மேற்காட்டிய அவ்வுறுப்புக்களில், அனைத்தும் லாவிடினும், பெரும்பகுதி பெற்றிருக்கும் நூல்களையே சிறப்பாகக் காவியம் என்று அழைக்கின்றனர். எனின், இவ்வுறுப்புக்களின் உடைமைதான் காவியத்தின் இலக்கணம் என்னலாம். காவியத்தின் இலக்கணம் வேறு, அதன் பண்பு வேறு. இத்தகைய இலக்கணம்வாய்ந்த காவியத்தின் பண்பினைப்பற்றிப் பாவிச அணி அமைகின்றது.

ஆகையால், பாவிச அணியென்பது, ஒரு தனிச் செய்தியில் காணக் கூடியது அன்று; தனி வர்ணனையில் அமைந்ததன்று; ஒரு கதையைத் தொடர்ந்து கூறிவருகிற தொடர்நிலைச்செய்யுள்களால் அமைந்த நூல் முழுவதையும் நோக்கி இவ்வணி கொள்ளப்படல் வேண்டும். ஒரு கதையைத் தொடர்ச்சியாகக் கூறுகின்ற தொடர்நிலைச் செய்யுள்களால் அமைந்த ஒரு நூலினுள் கவிதனது திறமையால் கருதிச்செய்தவோர் குணமே இப்பாவிச அணியாம் என்றபின், (அதாவது, காவியமே இவ்வணிக்கு இடமாகும் என்றபின்) கலம்பகம், மாலை, அந்தாதி, பிள்ளைத் தமிழ், தோத்திரப்பாக்கள், அனைய பிரபந்தங்களும், திருக்குறள் அனைய நீதிநூல்களும், அகநானூறு புறநானூறு முதலிய தொகைநூல்களும் இந்தப்பாவிச அணிக்கு நிலைக்கள மாவதற்கில்லை.

ஆயினும், திருச்சிற்றம்பலக் கோவை போன்ற கோவை நூல்கள் இவ்வணி அமைவதற்கு ஏற்றனவாகலாமோ என்று சந்தேகம் கொள்ளக்கூடும். ஓர் உயர்ந்த தலைவனுக்கு நிகழ்கின்ற சில காதற் செய்தியைக் கூறுகிறது கோவைநூல் என்பது உண்மையே. எனினும், இதனை ஒரு கதையின் தொடர்ச்சி என்று

கொள்வது இயலாது. காவிய உறுப்புக்களெல்லாம் கோவையில் இருப்பதில்லை. மேலும் செய்யுள்கள் தனித்தனி துறைகளைச் செப்புகின்றனவேயல்லாமல் ஒரே சரித்திரத்தை தொடர்த்திக்கொண்டுபோகின்றன என்று எண்ணற்கு இயலாது. ஒரே தலைவனும் ஒரே தலைவியுந்தான் கோவையின் செய்யுள் தோறும் குறிக்கப்படுகின்றனரோ, அல்லது வேறுவேறோ, என்பது கூட, சந்தேகம். கோவை நூல்களில், 'தலைவன் தலைவி தோழி பாங்கன்' என்பதன் இப்பாத்திரங்களுக்குப் பேர்கள் கூடக் கொடுக்கப்படாதென்பது மரபு. ஆதலின், கோவை நூல் ஒரு கதையைக் கூறுகின்றதேனும், பொருளினால் ஒன்றை ஒன்று தொடர்கின்ற செய்யுளினால் அமைந்ததென்றேனும், கருதுவது அருமை. எனின், ஏனைய பிரபந்தங்கள் போல் கோவை நூல்களும் இப்பாவி அணிக்கு இடமாகாவென்று நினைக்கவேண்டியிருக்கின்றது.

பாவி அணிக்கு இடமாயிருக்கக்கூடிய நூலின் இலக்கணத்தைப் பார்த்தோம்—ஒரு தலைவனது சரித்திரத்தைக் கூறும் தொடர்நிலைச் செய்யுள்களாலாகிய காவியமாயிருத்தல் வேண்டும் என்பது தெரிந்தது. இனி, பாவி அணி ஆவதற்கு என்ன என்ன பண்புகள் அந்நூலின்கண் காணப்பட வேண்டும் என்பதைச் செப்பலாம். அப்பண்புகளாவன:—

(1) நூலினுள் செப்பப்படுகின்ற எல்லாச் செய்திகளும், புலவர் எடுத்துக்கொண்டிருக்கின்ற முதல் விஷயமாகிய சரித்திரத்திற்கு உபகாரமாக இருக்க வேண்டும்.

(2) பயிலப்பெறுகின்ற அடைமொழிகள், வீணேவந்து செய்யுளை நிரப்புவதற்கு நிற்காமல், உண்மையான ஒரு பயனை உடையவைகளாயிருத்தல் வேண்டும்.

(3) வருணனைகளெல்லாம், கவி விளக்கவருகின்ற சுவைக்கு அனுகூலமாக இருக்கவேண்டும்.

(4) ஆழமும் மேன்மையும் வாய்ந்த கம்பீரமான கருத்துக்களை, கவி தன் சொற்றிறமையால் மிக எளிதாக விளக்கியிருத்தல் வேண்டும்.

இந்த நான்கு பண்புகளும் ஒரு காவியத்தினுள் காணப்படுமானால் அந்தக்காவியத்தில் பாவி அணி அமைந்திருக்கின்றதென்று கூறலாம். இனி, இப்பண்புகளை முறையே விளக்குவோம்:—

(1) உபகாரம்:—கவி தான் எடுத்துக்கொண்ட சரித்திரத்தை அமைதியுற நிகழ்த்துவதற்கு உபயோகமானவைகளையேயன்றி, அதனையோ எவ்வகையிலும் சாராமல், முற்றிலும் அயலாயிருக்கின்ற செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் அக்காவியத்தினுள் கலக்கலாகாது என்பதைக் கூறுகின்றது இவ்விதி. இந்நிகழ்ச்சி ஒற்றுமையை ஆங்கில மரபில் Unity of action என்று கூறுவார். இராமாயணம், நளவேண்பா, சிலப்பதிகாரம் சூளாமணி போன்ற நூல்களில், கதாநாயகனது சரித்திரத்தை நடத்துவதற்கு உபகாரமாயிருக்கின்ற நிகழ்ச்சிகள் தவிர வேறு எதுவும் கூறப்பட்டு இராமையைக் கருத்துக்கொண்டால், இந்தப்பண்பு இத்தகையது என்பது விளங்கும். நளவேண்பாவில்,

அயோத்திமன்னனாகிய இருதுபர்ணன், தமயந்தியை மணக்க ஆசைப்பட்டு அவளது இரண்டாம் சுயம் வரத்திற்கு விரைந்த அந்நிகழ்ச்சி, நளவேண மறுபடியும் குண்டினபுரத்திற்குக்கொணர்ந்து சேர்க்க உபகாரமாயிருந்தது. மற்ற, இந்தச் சரித்திரத்துடன் சம்பந்தப்படாமல் இருதுபர்ணனது அரசாட்சியைச் சார்ந்த விஷயங்கள் கூறப்பட்டிருக்குமானால், அந்நூலினுள் இந்தப்பண்பு கெட்டிருக்கும். இப்படியே ஒவ்வொரு காவியத்திலும் நிகழ்த்திருக்கின்ற நிகழ்ச்சிகளின் ஒற்றுமையை ஆராய்ந்து, "உபகாரம்" என்னும் இந்தப்பண்பினை உணர்ந்துகொள்ளலாம்.

சேக்கிழார் பாடியிருக்கின்ற பெரியபுராணம் என்னும் அது ஒரே நூலாகக் கருதிப் பேசப்படுகின்றதாயினும், உண்மையில் அது ஒரே கதாநாயகனுடைய சரித்திரத்தைக் கூறுவதன்று. அதனில் வருகிற ஒவ்வொரு நாயகரும் தனித்தனி தலைவர். அன்னவர்களுடைய தனித்தனி புராணங்களின் தொகுதியே இப்பெரியபுராணம் என்ற பெயரால் வழங்கிவருகின்றது. ஆதலினால், பாவி அணிக்கு ஆதாரமாகிய நிகழ்ச்சி யொற்றுமையாம் இவ்வுபகாரப்பண்பு, ஒவ்வொரு நாயகர் புராணத்திலும் தனித்தனி காணக்கூடுமேயல்லாமல், நூல் முழுவதும் ஊடுருவி வருவது இயலாது. ஆயினும், தனித்தனி சரித்திரத்தின் தன்மை நோக்கி, பெரியபுராணத்திலும் இப்பண்பு இருக்கின்றதெனக் கொள்ளல் வேண்டும்.

திருவிளையாடற் புராணத்திலும், படலந்தோறும் வேறு வேறு நிகழ்ச்சிகள் கூறப்படுகின்றன. ஆயினும், சோமசுந்தரக் கடவுள் ஒருவரே அந்நூலிற்கு ஒரு கதாநாயகராக அமைந்திருக்கிறார் என்பது தவிர, ஒரு படலத்தில் கூறப்படுகின்ற நிகழ்ச்சி, மறுபடல நிகழ்ச்சியோடு ஒற்றுமைகொண்டு உபகாரமாக நிற்கின்றதென்று உரைப்பதற்கியலாது. இதுவன்றியும் சோமசுந்தரக்கடவுள் திருவுளங்கொண்டு நிகழ்த்திய சில திருவிளையாடல்களைத் தனித்தனி இந்நூல் எடுத்தாரைக்கின்றதே யொழிய அக்கடவுளின் சரித்திரத்தைச் செப்புவதாகக் கொள்ளல் அருமை. ஆதலின், ஒவ்வொரு படலத்தையும் தனியாக எடுக்கொண்டு, அந்தப்படலத்தினுள் கூறப்பட்டிருக்கின்ற நிகழ்ச்சிகள், அப்படலம் வரையில் அடங்கியுள்ள கதைக்கு உபகாரமாயிருக்கின்றனவோ, என்று உணர்கின்ற அளவிற்குள் பாவி அணியின் இந்தப்பண்பு அந்த நூலினுள் அமைந்திருப்பதாகலாம்.

(2) பயனற்ற அடைமொழிகள் நூலினுள் பயிலப்பெறாமல் காப்பது, பாவி அணிக்கு ஆதாரமாகிய மற்றையபண்பு. உரைக்கப்படுகின்ற விடயம் விளங்குவதற்கும் அதனுடைய சிறப்பு நம்முடைய உணர்விற்பதிவதற்கும் ஏற்றபடியே அடைமொழிகள் நின்றமைந்திருக்க வேண்டுமென்பது, இதனால் பெறப்பெறுகின்றது.

(3) ஒரு காவியத்தினுள், உவகை வீரம் சிருங்காரம் சோகம், நகையணைய பற்பல சுவைகள் காணப்படும். இவைகளில், ஒரு சுவையைக் கவி ஓரிடத்தில் உரைக்கும்போது, அப்பொழுது நேர்கின்ற வருணனைகள்

அனைத்தும் அச்சுவைபைச் சார்ந்து, அதன் வளர்ச்சிக்கு ஆதாரமா யமைதல்வேண்டுமென்பதும் பாவிச அணிக்கு இயன்ற காவியப்பண்பாகும்.

(4) ஆழமும் துட்பமுமான உயரிய கருத்துக்கள் ஒருகாவியத்தினுள் ஆங்காங்குக்காணப்படுவதுடனே

அவைதாம் மிக எளிதில் அறிந்துகொள்ளக்கூடியன போல், கவி தன் சொற்றிறமையால் தோன்றும்படி அமைத்திருத்தலும் வேண்டும்.

இப்பண்புகளை இனிச் சில உதாரணங்களின் உதவி கொண்டு விளக்குவோம்.

### க ம் ப ர ம ர ய ன ம்

#### கிஷ்கிந்தா காண்டம்—9. கர்காலப் படலம்

[29-வது பக்கத் தொடர்ச்சி]

வானவன் வழங்கிய சிலேடையி னுட்டம்.

பிரிந்தாரை அருந்துயர்புரியும் ஒருபருவத்தின்வருணையை இதுகாறும் பகர்ந்துவந்த கம்பர், இராமனது நிலைமையை இனி இயம்பத் தொடங்குகின்றார். அரசின் நினைவு இவன் அகத்துள் ஆழ்ந்து இலது; சீவையே இவன் சிந்தைமுழுவதும் தழுவிக்கொள்ள,

காவி யுங்கருங் குவையு நெய்தலுங் காயாம் பூவையு ம்பொரு வானவன் புலம்பினன் றளர்வா னாவி யுஞ்சிறி துண்கொ லாமென வயிர்த்தான் தூவி யன்னமன் னடிதத் திவையிவை செப்பும்

[காவியமலரையும் கருங்குவளை மலரையும் கருநெய்தல் மலரையும் காயாம்பூவையும் தன்நிறத்தால் ஒத்த தேவாதி தேவனான இராமபிரான், புலம்பித் தளர்ந்து, சிறிதேனும் உயிர் உண்டோ என்று சந்தேகிக்கத் தக்கவன் ஆகி, இறகு உடைய அன்னம்போன்ற சிதையைக்குறித்துப் பின்வருமாறு இந்த வார்த்தைகளைச் சொல்வானாயினான்.]

இராமன் சிதையைக் குறித்துச் சொல்வதன்முன்னரே, கம்பர் இராமனைக் குறித்து ஒன்று சொல்ல வேண்டிய துமிகவும் அவசியமாயிருக்கின்றது. எளிய மனிதர்போல் இராமபிரான் இப்படிப்புலம்பி ரைவானாயின், பின்னர் அவனை நாம் யாவனென்று கொள்வோம் எனச் சிலர் அவமந்து நின்றலும் இயலும் என்பதை நினைத்து இந்தப் புலவர்பெருமான், “புலம்புவ தெல்லாம் புலம்பினாலும், பரமனே யன்றி இவன் வேறலன்” என்பதை நினைப்பூட்ட ‘வானவன்’ என்னவே அவனை வற்புறுத்தி அழைப்பது கருத்துக் கொள்ளவேண்டிய தொன்று. இன்னவாறே இவன் செய்கை அயிர்த்தற்கிடமாய் அமைக்கின்றபோதெல்லாம் கம்பர் அவனது பரத்துவத்தை யுடனுக்குடன் பகராமல் அகல்வதில்லை. மூன்று உலகும் ஈன்றனை முன் ஈன்ற பெருமான், தனது பிரபஞ்சமேடையில் ஏறி நடிக்கும் ஒரு இராமநாடகம் இது என்று, இதனையும் அவனது அலகிலா வினையாட்டுக்களில் ஒன்றாகவே மதிக்குஞ் செவ்வியை மறப்போமாயின் விபரிதங்கள் பலபல வினைய நேரிடும். ஆதலின் இந்நாடக நினைவினைக் காக்கும்பொருட்டுக் கம்பர் இவ்விடத்தும் அவனை, ‘வானவன்’ என்று அழைப்பாராயினார். பொருவானவன், என்பது; ‘பொருவான் அவன்’ என்றும், ‘பொரு ஆனவன்’ என்றும் பிரிந்து பொருள் படக்கூடுமாயினும், இந்தக் கவித்துறைச் செய்யுளில் ‘வானவன்’ என்பது ஒரு சீராக நிற்பதால், கம்பர் யாப்பின் திறமைக்கு இணங்க, அதனை ஒரு சொல்லாகவே கொள்ளல் கவியின் கருத்துடன் நெருங்கி நடக்கும்.

அன்னதோர் வானவன், தன்னுடைய இப்பிரிவு

நிலையில் பருவங்கண்டு இரங்குவதன் தகுதிநோக்கி, காளமேகத்தைப் பழிக்கப்புகு,

வாரேர் முலையா னாமறைக் குநர்வா  
மூரே யறியே னுயிரோ முழுவேன்  
நீரே யுடையா யருணின் நிலையோ  
காரே யெனதா விகலக் குதியோ

[காளமேகமே, வார்க்கச்சு அணிந்த அழகிய முலைகளை யுடைய சிதைடை ஒளித்துவைத்திருக்கின்ற வர்வாழ்கின்ற ஊரேனும் அறியாதவனும், உயிரைச்சுமந்து திரிகின்றேன். நீ குளிர்ந்த நீரை உடையவகை இருந்தும் அருள் என்பது உன்னிடத்தில் இல்லையோ.]

என்றும்,

வெப்பார் நெடுமின் னினெயிற் றைவெகுண்  
டெப்பா லும்விசும் பினிருண் டெழுவாய்  
அப்பா தகவஞ் சவரக் கரையே  
ஒப்பா யுயிர்கொண் டலதோ வலையோ.

[வெப்பம் மிகுந்த நீண்ட மின்னல்களாகிய பற்களை யுடையாய், கறுத்துக் கோபித்து ஆகாயத்தில் எப்பக்கத்திலும் எழுகின்றாய் ஆகையால், பாதகமும் வஞ்சனையும் உடைய அந்த அரசுக்கரையே போன்றிருக்கின்றாய். என் உயிரைக்கவர்ந்து கொண்டல்வாமல் நீ அகலமாட்டாயோ] என்றும், கேட்பவனாயினான். இராமனுக்கு வருத்தஞ் செய்த அம்மேகங்களோ மயில்களுக்குக் களிப்பை நல்கின. அந்தக்களிப்பினால் கலாபம் விரித்தாடுகின்ற மயிலை நோக்கி,

அயிலே விழியார் வினையா ரமிழ்தின்  
குயிலே மொழியார்க் கொணராய் கொடியாய்  
துயிலே நொருவே னுயிர்சோர் வுணர்வாய்  
மயிலே எனைநீ வலியா தேயோ

[மயிலே, வேல்போன்ற கண்களையுடையவனும், பாற்கடலில்விளைந்த அருமையான அமிர்தத்தையும் குயிலையும் போன்ற இனிய மொழியையுடையவனும் ஆன சிதையை என்பால் கொணர்ந்து சேர்க்கமாட்டாய். கொடியவனாகிய நீ, துயில்கொள்ளாமல் தனித்திருக்கின்ற என் உயிர் சோர்வதை உணர்ந்தும், என்னை இப்பொழுது உன் வலிமையால் ஆட்டிவைக்கலாமே]

என்னநோகின்றான். தனக்குஞ்சிதைக்கும் கொடுமை செய்தவர்தம் நிறத்தை நினைப்பூட்டுவதனால் கொண்டல்கள் கொடியனவாயினவாறே, துன்பமுறுகின்ற சிதையின் சாயலைத் தம்மிற் றெரியக்காட்டி இராமன் அந்நினைவால் நலியும்படி வலியாடுதலால் மயில்களும் கொடியவே. மஞ்ஞையின் சாயலும் நடையும் இராமனை இந்நணம் இரங்கச் செய்தனவேனும், அவ்வழகினைக்கண்டு ஓகைவிளம்புவனபோல் அசைகின்ற பூங்கொடிகளைக் கண்டான் இராமன்; பின்னரும் இவன் துயர் பெருக,

மழைவா டையொடா டிவலிற் துயிர்மே  
 னுழைவாய் மலர்வாய் நொடியாய் கொடியே  
 இழைவா னுதலா ளிடைபோ லீடையே  
 குழைவா யெனதா விசுழைக் குதியோ

[கொடியே, இம்மழைக்காலத்து வாடைக் காற்றிற்கு  
 இணங்க அசைந்து வலிந்து என் உயிரின்மேற் பாய்கின்  
 றாய்; நான் வருந்துவது கண்டு மலர்ச்சிகொள்கின்றாய்.  
 ஆபரணங்களணிந்த ஒளிபொருந்திய நெற்றியையுடைய  
 சீதையின் இடுப்பைப்போல இடையிடையே துவண்டு  
 காட்டி, எனது ஆவி குழையும்படி செய்யலாமோ]

என்னக் குறைகூறுங்கால், இன்னவைகளுக்கு ஆற்  
 றாமல் உடைகின்ற தனது உயிருந் குற்றம் பெரிது  
 உடைத்து என மதித்தான்போ லவ்வுயிரை நோக்கி,

பயில்பா டகமெல் லடிபஞ்சீனையார்  
 செயிரே துமிலா ரொடுதீ ருதியோ  
 வயிரா துடனே யகல்வா யலையோ  
 உயிரே கெடுவா யுறவோர் கிலையோ

[எனது உயிரே, பாடகம் அணிந்த மெல்லிய பாதங்கள்  
 பஞ்சு போன்று இருப்பவளும், ஒரு குற்றமும் இல்லாத  
 வளுமாகிய சீதையினிடந்தான் நீ செல்வாயோ; அப்படி  
 யானால் சந்தேகமில்லாமல் அப்பொழுதே நீ அவளுடனே  
 போயிருக்கலாமே. கெடுவாய், அவளைக்காட்டிலும் என்னி  
 டத்தில்தான் உனக்கு உறவு அதிகம் உண்டு என்பதைத்  
 தெரிந்துகொள்ளமாட்டாயோ.]

என உயிரோடு உறவுகூறியவாங்கே, தன்னை மருண்டு  
 நோக்கிய மானினை நோக்கி,

விழையேன் விழைவா னவைமேன் மையினின்  
 றிழையே னுணர்வே னவையின் மையினிறு  
 பிழையே னுயிரோ டிபிரிந் தனரால்  
 உழையே யவ்வெவ் வுழையா ருரையாய்

[மானே, (நின் பார்வைபோன்ற) விரும்பத்தக்கவைக  
 ளையும் இப்பொழுது நான் விரும்பிப் பாராட்டும் நிலையில்  
 இல்லை. ஆயினும் உன் உருவத்தைக்கொண்டு அல்லவோ  
 மாரீசன் வஞ்சித்தான் என்ற காரணத்தால், நான் பெருந்  
 தன்மையினின்று இழிந்து உனக்கு ஒரு தீங்கும் செய்ய  
 மாட்டேன். ஏனெனில் நீ ஒரு குற்றமும் செய்யவில்லை.  
 எனது உயிரை உடன்கொண்டு சீதை பிரிந்தாளானாலும்,  
 உன்பால் குற்றமின்மையைத் தெரிந்துகொள்ளுவதற்குப்  
 போதிய உணர்வு, இன்னமும் என்னிடத்தில் இருக்கின்  
 றது. அவள் இப்பொழுது எங்கு இருக்கின்றாளென்பதைச்  
 சொல்வாய்.]

என்ன வினவியும், அம் மான் யாதும் விடை பகரா  
 மையால், அருகிருந்த கொன்றைச்செடியை நோக்கி,  
 அதன் உதவியையேனும்பெறலாமென்று எண்ணின  
 னாகி,

ஒன்றைப் பகராய் குழலுக் டையாய்  
 வன்றைப் புறநீள் வயிரத் தனையோ  
 கொன்றைக் கொடியாய் கொணர்கிற் றிலையோ  
 வென்றைக் குறவா கவிருந் தனையோ

[கொன்றைமரமென்னுந் கொடியவனே, ஒரு வார்த்தை  
 சொல்லாயோ! சீதை இவ்விடத்தே இல்லையாகையால்,  
 உனது கரியானது அவளதுகூந்தலுக்கு நிகராகாதநாணத்  
 தால் இனி நீ அழியவேண்டியதில்லை. ஆயினும், முன்னே  
 தோற்றமையால் வலியத்தைத்தவொரு நீண்டவன்மத்தை  
 வைத்திருக்கின்றாயோ, ஆதலாற்றான் சீதையை என்பால்  
 கொணர்ந்து தரமாட்டேன் என்கின்றனையோ. (உன்னைக்  
 கேட்டு என்ன பயன்) நீ, என்றைக்குத்தான் என்னோடு  
 உறவாக இருந்தனை]

என்னக் குறைகூர்ந்து நிற்பவ னாகின்றான். முல்லைக்  
 கொடிகள் அரும்புகின்றன, தம்பலப்பூச்சிகள் தரை  
 யிற் றவழ்கின்றன; இவைகளை நோக்கி,

குராவரும் பணைய கூர்வா  
 ளெயிற்றுவெங் குருளை நாகம்  
 விராவுவெங் கடுவிற் கொல்லு  
 மெல்லினார் முல்லை வெய்தி  
 னுராவருந் துயர மூட்டி  
 யோய்வற மலைவ தொன்றோ  
 இராவண கோப நிற்க  
 விர்திர கோப மென்றோ

[வாடாக் குறிஞ்சியின் அரும்புபோன்ற கூரியஒளியை  
 யுடைய பற்களையுடைய கொடிய பாம்புக்குட்டியினிடத்  
 தில் பொருந்திய கொடிய விஷத்தைப்போல, மெல்லிய  
 பூங்கொத்துக்களையுடைய இம்முல்லைக்கொடி கொடுமை  
 செய்து என்னைக் கொல்லும். எனக்கு அரிய துயரத்தை  
 உண்டாக்கிப் போர்செய்வது இது ஒன்றுதானே! இராவ  
 ணனது கோபம்இருக்கையில் இந்திரகோபம் என்றபெய  
 ரையுடைய இந்தத் தம்பலப்பூச்சிகள் என்செய்யும்.]

என்ன ஏங்குகின்றான். இதனிற்கிடையில் வாடைக்  
 காற்று வீசுகின்றது. அதனிற் காற்றாமல்,

ஒடைவா னுதலி னுளை  
 யொளிச்சகலா முபாய முன்னி  
 நாடிமா ரீச னாரோ  
 ராடக நவ்வி யானார்  
 வாதையாய்க் கூற்றி னார  
 முருவினை மாற்றி வந்தார்  
 கேடுசூழ வாரக்கு வேண்டி  
 முருக்கொளக் கிடைத்த வன்றே.

[பட்டமணிந்த ஒளி பொருந்திய நெற்றியை உடைய  
 சீதையைக்கவர்வதற்கு உபாயம்செய்ய நினைத்து அறிந்து,  
 ஒரு பொன்மயமான மானின் உருவத்தைக் கொண்டான்  
 மாரீசன். இப்பொழுது, எமன் தன் உருவத்தைவாடைக்  
 காற்றாக மாற்றிவந்தான். இவ்வண்ணம், பிறருக்குக் கேடு  
 சூழ்கின்றவர்களுக்கு, வேண்டிய உருவம் எடுத்துக்கொள்  
 றும் சக்தி கிடைத்திருக்கின்றதே.]

என்ன வியக்குமளவில், மேகங்கள் மின்னலை வீசின.  
 அம்முகிலினை இராகவன் அண்ணாந்து பார்த்து,

அருவினை யரக்க ரென்ன  
 வந்தர மதனின் யாரும்  
 வெருவா முழங்கு கின்ற  
 மேகமே மின்னு கின்றாய்  
 தருவதென் றிரங்கி னுயோ  
 தாமரை மறந்த தையல்  
 உருவினைக் காட்டிக் காட்டி

யொளிக்கின்ற யொளிக்கின் றாயால்

[பொறுத்தற்கரிய தீவினைகளைச் செய்கின்ற அரக்கர்க  
 ளைப்போல் ஆகாயத்தில் யாரும் அஞ்சும்படிகர்ச்சிக்கின்ற  
 மேகமே, என்இப்படி மின்னுகின்றாய்! ஒருகால் நீ சீதை  
 யைத் தந்துவிடலாம் என்று இரக்கங்கொண்டனையோ.  
 கொண்டும் கொடுத்தவிட மனம்வராமல், தான் வசிக்கும்  
 தாமரையைவிட்டு மறந்துவந்த திருமகள் அனைய ஜானகி  
 யின்வடிவத்தைக் காட்டிக்காட்டிமறைக்கின்றாய், மறைக்  
 கின்றாயே]

என்ன மிக மயங்குகின்றான். அரக்கனே போலினும்  
 இரக்கமுள இம்மேகம், சீதையைக் கொடுத்துவிடக்  
 கொணர்ந்து காட்டுவதும், பிறகு மனமின்றி மறைத்  
 துப் போவதுமாய் முடிகின்ற காட்சியை மின்னலிற்

கண்ட இப்பாசரம் கருத்தினில் இனித்து நிற்கும் கார்காலத்தில் தன்பிரிவுநிலைக்கு ஆற்றாமல் ஏதேனும் கழறல்வேண்டுமே என்னுமொரு கட்டளையை மேற்கொண்டு அம்மரபின்கட்டளைச்செலுத்துவதுபோல்வதன்றி, இதுகாறும் இராமன் இயம்பியவொன்றிலும் கருதற்குரியகவிதையினாட்சி காணப்படவில்லை 'கொடியே கொடியாய்' என்றும்; 'உழையே உழையார்' என்றும், 'கொன்றைக் கொடியாய்' என்றும் "இராவண கோபம் நிற்க இந்திரகோபம்" என்றும் இராகவன் சிலசொற்களுடன் சிலேடைகள் செய்து விளையாடிக்

கொண்டிருந்தனவே யல்லாமல், வேறு இவன் மனமுடன் உணர்வுஞ்செலுத்தி உயரியதயரமொன்றும் உழன்றான் என்னல் அருமை. ஆதலாற்றான், இது விளையாட்டே என்னும் நினைவை முன்னரே கம்பர், "வானவன்" என்னுஞ் சொல்லில் எழுப்பித்தந்தார். ஆயினும், விளையாட்டிடையிலும் விளையாற்றவல்லா னிவன் என்னச்சாதிக்குமாறு, இப்பாசரம் அமைந்திருக்கின்றது. இதன்முன் சென்ற செய்யுள்களின் பொதுமைப்பழியை மீட்டித் தருவதற்கு இடையே வந்து தவழ்ந்தது இந்தச் செய்யுள் என்னலுந் தரும்.

## ஒ த் தெ ல் லோ

[Shakespeare's—"Othello"]

[22-வது பக்கத் தொடர்ச்சி]

அங்கம் I. களம் 2.

இடம்—வெனிஸ் நகரத்து வேறொரு வீதி.

ஒத்தெல்லோவும் இயாகோவும் தீவர்த்தி யேந்திய சில ஆட்களுடன் வருகின்றனர்.

இயாகோ:—இந்தப் போரின் தொழிலில் மனிதரை நான் மாய்த்திருக்கின்றேனாலும், கொலை ஒன்றுஞ் சூழ்ந்து செய்யாமை என் மனச்சாக்ஷியின் <sup>1</sup> முதற் பொருளாகக் கொள்கிறேன் நான். எனக்கு ஊதியம் அளிக்கச் சில பாதகம் போதுவதில்லை <sup>2</sup>. ஒன்பது அல்லது பத்துமுறை நான் அவனை மார்பின் எலும்பின்கீழ் இங்கே குத்திவிட எண்ணலானேன் <sup>3</sup>.

ஒத்தெல்லோ:—இதுவே நல்லது. <sup>4</sup>

இயா:—மற்று, பிதற்றினானே அவன். உன் பெருமைக்குமாறாக இப்படி இழிவாகத் தூஷித்துக் கோபமூட்டும் மொழிகளை அவன் பேசினானே. எனக்கிருக்கும் மிகச் சிறு தெய்வ பக்தியைக்கொண்டு அவனைப் பொறுத்திருப்பது சாலக் கடினமாகிவிட்டது <sup>5</sup>. ஐய, ஒன்று உரைத்தருள்; உங்களுக்குக் கலியாணம் இறுக முடிந்துவிட்டதா? இதனை நிச்சயமாக வைத்துக்கொள்: இந்தக் கனவான் மிகவும் பிரியமானவன்; துரைத்தனத் தலைவர் போன்றே செல்வாக்கில் இரு மடங்கு சக்திவாய்ந்த சொல்லுடையவன் <sup>6</sup>. உன்னைப்பிரித்துவிடுவான் அவன் <sup>7</sup>. அல்லது, சட்டமானது, அதனை வற்புறுத்தத் தன் சக்தியெல்லாம் இருக்க, எத்துணை கயிறு கொடுக்குமோ அவ்வளவு நிர்ப்பந்தமும் தன்புமும் உன்மீது சுமத்துவான் <sup>8</sup>.

ஒத்தே:—தன் வன்மத்தையெல்லாம் செலுத்தட்டும். நான் இந்தத் துரைத்தனத்திற்குச் செய்திருக்கும் சேவகம், அவனது முறைப்பாட்டை நாக்கடந்து நடந்துவிடும் <sup>9</sup>. இன்னும் இதுதெரிதற்கிருக்கின்றது—தற்புகழ்ச்சியும் ஒரு கௌரவமே என்று எனக்குத் தோன்றுகின்ற காலத்தில் இதனைப் பிரசாரஞ் செய்வேன் <sup>10</sup>—என் உயிரையும் வாழ்வையும் அரசு ஆதனத்தினர்களினின்றுங்கொண்டுவருகிறேன் நான் <sup>11</sup>.

குறிப்பு:—பாலுக்குக் காவல் பூனைக்குக் தோழன் என்றபடி இவ் வீரண்டகக் கள்வன் இயாகோ அங்கு, ராடரிகோவைக் கொண்டுப் பரபான்வியோவைத் துண்டிவிட்டு, இங்கு ஒத்தெல்லோவினிடம் வந்து பொய்நடப்புப் பாராட்டப்புகுகின்றான். இந்தக்களமும் சம்பாஷணையின் இடையே ஆரம்பிக்கின்றது.

(1) போர்க்களத்தில் புருந்து நான் பொதுவாக எத்தனையோ மனிதரை முன் கொன்றிருக்கின்றேனாலும், ஒருவனைத் தனியாகக் குறித்துக் கொல்வதற்கோ என் மனச்சாக்ஷி இடங்கொடுக்கமாட்டேன் என்கிறது—என்பது பொருள். கொலைசூழ்ந்து செய்தல்—ஒருவனைக் கொல்லவேண்டுமென்று எண்ணிக் கொல்லுதல், மனச்சாக்ஷியின் முதற்பொருள்—என் மனச்சாக்ஷி இந்தக்கொள்கையே பொருளாகக்கொண்டு செய்யப்பட்டிருக்கிறது. பெட்டிக்கு எப்படி மரம் முதற்பொருளோ, அப்படியே இயாகோவின் மனச்சாக்ஷிக்கு, கொலை செய்யப்படாது என்னும் இக்கொள்கையே முதற்பொருளாயமைத்திருக்கின்றதாம்.

(2) ஊதியம் - பயன் அல்லது இலாபம். தான் ஊதியம் அடைவதற்கு வேண்டிய பாதகங்கள் தன்னிடத்தில் இல்லையாம். "பாதகங்கள் செய்வதற்கு வேண்டிய துணிவு எனக்கு இருக்குமேயானால் எவ்வளவோ இலாபங்கள் அடைந்திருப்பேனே; அது இல்லாமையே குறை" என்கின்றான். "அவனை நான் துணிந்து கொன்றிருப்பேனாயின், அந்த நன்றிக்காக நீ எனக்கு எவ்வளவோ கைம் மாறு செய்வாய்; என் மனச்சாக்ஷிக்குக் கட்டுப்பட்டு நான் இதனை யெல்லாம் இழக்கின்றேன் பார்" என்பது பொருள். பாதகத்திற் கஞ்சுவதால் தான் தாம் முன்னுக்கு வர மாட்டாதவர்களாயிருக்கின்றார்களென்று எத்தனையோ பலர் நாள்தோறும் கூறக் கேட்கின்றோம். இன்னவர்கள் அனைவரும் இயாகோவின் இனத்தைச் சேர்ந்தவர்களே; தமக்குப் பயனுடைய பாதகம் அனைத்தையும் செய்வார். பின், செய்தும் பயனில்லை என்று நினைக்கின்ற பாதகக் களைமட்டுமே செய்யாமல் விட்டு, அவ்வாறு விட்டதற்கு மனச்சாக்ஷியே காரணமாகக் கூறுவது இவர்தம் இயல்பு.

(3) அவனை—இது ராடரிகோவைக் குறிக்கின்றதோ அல்லது பரபான்வியோவைக் குறிக்கின்றதோ, நிச்சயமாகத் தெரியவில்லை. 'இங்கே' என்று தன் மார்பில் கைவைத்து, தான் அவனைக் குத்தநீனைத்த இடத்தைக்காட்டுகின்றான். பொய்சொல்பவர், இடம் முதற்கொண்டு எவ்வளவு சிறிய அடையாளத்தையும் கூறாமல் விடமாட்டார்.

(4) இதுவே - நீ அவனைக் கொல்லாமல் விட்டதே.

(5) "எனக்கிருக்கும் சிறுதெய்வபக்தியைக்கொண்டு, மிகவும் கஷ்டப்பட்டே அவனைப் பொறுத்தேன்—என்பது பொருள். இரண்டகச் செய்கையாளர் தாம் முற்றிலும் உத்தமர்களே என்று சொல்லிக்கொள்ளமாட்டார். இவ்வளவேனும் இருக்கின்றதே என்று ஒத்தெல்லோ நம்பும்படி, இயாகோ தனக்குச் சிறிதே தெய்வபக்தி யிருக்கின்றதென்று செப்புகின்றான். முழுவுதும் தாய்மையன் என்று தன்னைச் சொல்லிக்கொள்வானானால் தன் கபடம் மிக விரைவில் வெளிப்பட்டுவிடும் என்பதை அறியவல்ல சூழ்ச்சியுடையவன். மற்றெல்லாவற்றிலும்போல இரண்டகத்திலும் மிதமாகவே இருப்பது நல்ல உபாயம். (இரண்டகம் - hypoecisy.)

என் தகுதியும், நான் எய்தியிருக்கும் இந்தப்பெருமை வாய்ந்த பேற்றினுக்கு இணையென வணங்காமற் பேச இயலும்<sup>12</sup>. மற்று, இதனை நீ அறிந்துகொள். இயாகோ, மெல்லியல் டெஸ்டிமோனாவை நான் காது விக்கின்றேன் என்பதா லல்லாமல், கடலுக்கே ஈடாகவும், வீடில்லா என்விதிலை நிலைமையை எல்லைக்குங் கட்டுக்கும் உள்ளே புகுத்தமாட்டேன்<sup>13</sup> — பார், என்ன அங்கே விளக்குக்கள் வருகின்றன?

இயா:—கிளப்பலுற்ற தந்தையும் அவன் நண்பர்களும் ஆவார் அவர். நீ உள்ளே போதல் நலம்.

ஒத்தே:—மாட்டேன், நான் காணப்படுதலே வேண்டும். என் தகுதியும், என் பதவியும் என் சுத்தமான ஆன்மாவும், என்னைச் செவ்விதின் தெரியப்படுத்தும்<sup>14</sup>. அவர்கள் தானே அது?

இயா:—அட, ஜேனஸ்ஸே<sup>15</sup>. அல்ல என்று நினைக்கின்றேன்.

[காஸ்ஸியோவும், இராணுவ உத்தியோகஸ்தர்

சிலரும் தீவர்த்திகளுடன் வருகின்றனர்]

ஒத்தே:— துரைத்தனத் தலைவரின் ஆட்களும், எனது அடுத்த அதிகாரியும். இவ்விரவின் நன்மை யெல்லாம் தமக்கு ஆகுக, நண்பர்களா!

காஸ்ஸியோ:—தலைவ, துரைத்தனத்தலைவர் தம் வந்தனத்தை உனக்குச் செலுத்தி, இந்தக்கணமே, நின் அதிவேகவேக வரவினை வேண்டுகின்றார்.

ஒத்தே:—செய்தி யாதென்று நினைக்கின்றாய் நீ?

காஸ்ஸி:- ஏதோ ஸைப்பிரஸ்விலிருந்து<sup>16</sup> என்று ஊகிக்கின்றேன். அவசரமான காரியம் அது. நம் கப்பற்படை இவ்விரவில் ஒருவர்பின் ஒருவராய்த் தூதர்கள் பன்னிருவரைத் தொடர்ந்து அனுப்பியிருக்கின்றது. செனட்சபை அங்கத்தினர்பலர் எழுப்பப்பட்டு இதன் முன்னரே துரைத்தனத் தலைவர் மனையில் சந்தித்திருக்கின்றனர். உன்னைவரவழைக்க விரைந்து அனுப்பினார். உன் விடுதியில் நீகாணப்படாமையால், உன்னைத்தேடிப் பிடிக்கும்படி மூன்றுகூட்டங்களைத் தனித்தனி போக்கியுள்ளார்.

ஒத்தே:—உனக்கு நான் தென்பட்டது நல்ல தாயிற்று. இங்கு இவ்வீட்டில் ஒரு வார்த்தை கொடுத்துவிட்டு உன்னுடன் வருகின்றேன்<sup>17</sup>.

(ஒத்தெல்லோ உள்ளே போகின்றான்.)

காஸ்ஸி:—பதாகையாள, யாது செய்கின்றான் இங்கே இவன்?

இயா:—கலியாணம் செய்துகொண்டிருக்கின்றான்.

காஸ்ஸி:—யாரை?

[ஒத்தெல்லோ திரும்பி வருகின்றான்.]

இயா:—யாரென்றால்<sup>18</sup>—வா, தலைவ, போகின்றாயோ?

ஒத்தே:—உன்னுடன் கொண்டுசெல்<sup>19</sup>.

காஸ்ஸி:—உன்னைத் தேட இன்னொரு கூட்டம் இதோ வருகின்றது.

இயா:—இது பரபான்ஷியோ—தலைவ, மதியை யிழக்காதே<sup>20</sup>. செந்தி புரிவதற்கே கருதி வருகின்றான் அவன்.

(6) கனவான் - பரபான்ஷியோ. நகரத்தலைவர் - பிரதான அதிகாரி, அவருக்கு நீகரான செல்வாக்குடையவன் பரபான்ஷியோ—என்கின்றான்.

(7) பிரித்துவிடுவான் — டெஸ்டிமோனாவிலுட்பு பிரித்துவிடுவான் நென்றாவது, அல்லது, உத்தியோகத்திலிருந்து தள்ளிவிடுவான் என்றாவது கொள்ளலாம்.

(8) கயிறு என்பது இங்குப் படகைக் கரையில் கட்டி வைக்கின்ற கயிறு. அக்கயிற்றின் கீளம் இடங்கொடுக்கும் வரையில் படகு நீரில் செல்வதுபோல் - சட்டம் இடங்கொடுக்கின்ற எல்லைவரையில் உன்மீது செலுத்தி, தன் முழுச் சக்தியையுங்கொண்டு தண்டனையை நடத்தி நிறைவேற்றுவான்.

(9) நான் இந்தத் துரைத்தனத்திற்காகச் செய்திருக்கும் சேவகத்தால் விளைந்துள பலன்களைக் கருதுங்கால், அவன் முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டு என்னைத் தண்டிக்கமாட்டார்—என்பது பொருள். பரபான்ஷியோ எனக்கு விரோதமாக முறையிடுவதற்கு எதிராக நான் செய்திருக்கும் சேவகமே என் சார்பு பேசி, அம்முறையீட்டை வென்றும்விடும், என்னப்பொருள்படும்படி, “நாக் கடந்து நடந்துவிடும்” என்பது நிற்கின்றது.

(10) நான் மன்னவர் மரபைச் சேர்ந்தவன் என்பதை இகாறும் ஒருவரும் அறியார். தற்புகழ்ச்சி செய்துகொள்வது கௌரவம் ஆகாதென்றே கருதியிருக்கின்றேனாதலால் நானும் அதனைவெளியிடவில்லை—என்பதுபொருள்.

(11) என் முன்னையோர் அரச ஆதனத்தில் அமர்ந்தவர் (அதாவது அரசர்) என்பது பொருள்.

(12) பெருமை வாய்ந்த பேறு - டெஸ்டிமோனாவின் காதுலைப் பெற்ற பேறு. தகுதி...பேசும்- என் குலத்தின் சிறப்பு ஒருபுறம் இருக்க, எனக்கே உள்ள தகுதியினால் நான் அவளுக்கு மணை லுக்கத்தக்கவன் என்று கூசாமல் கூறவல்லேன் - என்பது பொருள்.

(13) டெஸ்டிமோனாவின்பால் நான் கொண்ட காதுலால் அவனை மணக்கின்றேனென யொழிய, இதனால் என் குலம் நிலைமை முதலியவை உயர்வதற்கு ஓர் உபாயமாக நான் அவனைக் கொள்ளவில்லை—என்பது கருத்து. வீடு இல்லா என் விடுதலை நிலைமை - ஸம்ஸாரப் பொறுப்புக்கள் இல்லாமல் சுயேச்சையாக இருக்கிற நிலைமை. சமுத்திரத்திலுள்ள இரத்தினம் முத்து அனைய எல்லாச் செல்வங்களையும் ஈடாகக் கொடுத்தாலும், நான் மனைவாழ்க்கையின்நிர்ப்பந்தங்களுக்குள்ளாகச்சம்மதிக்கமாட்டேன். அவன்பால் வைத்துள்ள காதுலின்மிகுதியினாலேயே இந்த நிர்ப்பந்தங்களையும் ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கிறேன்.

(14) என் தகுதியும் பதவியும் தாய்மையும் என் செம்மைக்குச் சான்றாக இருக்கும்போது நான் ஒளிந்து கொள்வானேன் - என்பது பொருள்.

(15) ஜேனஸ், என்பது உரோமரது தெய்வங்களில் ஒன்று. இதற்கு இருப்பது ஒரு தலை யானாலும், அத்தலையின் இருபுறமும் முகங்கள் உண்டு. நாம், ‘அடெ ராமா’, ‘அடெ சிவனே’ என்று கூறி வியப்பைத் தெரிவிப்பது போலவே, இயாகோ, ‘அட ஜேனஸ்ஸே’ என்கின்றான். உரோமர் கடவுள்கள் வேறு இருக்கவும், ஒத்தெல்லோவுக்கு நண்பன்போல் இங்கொருமுகமும், பகைவன்போல் அங்கொருமுகமும் காட்டுகின்ற இந்த இரண்டகன்வாயில் இருமுகக் கடவுளின் பெயரே வந்ததும் தக்கதாயிற்று.

(16) செய்தி வந்திருக்கின்றது...என முடித்துக் கொள்க. ஸைப்பிரஸ்—உரோமர் யுத்தஞ்செய்யப் போயிருக்கின்ற இடம்.

(17) ஒத்தெல்லோ, டெஸ்டிமோனாவைத் தன் வீடு திக்கு அழைத்துக்கொண்டு போகாமல், வேரோர் மனையில் வைத்திருத்தல் வேண்டும். உட்சென்று அவரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வருகிறான். இந்த வீட்டின் பேர்தான் ‘ஸாஜிட்டரி’ போலும் என்று, முன் இயாகோ ராடரிகோவிற்குச் சொன்னதிலிருந்து ஊகிக்கலாம்.

(18) முடிப்பதற்குள்ளே ஒத்தெல்லோ திரும்பி வந்து விட்டா அதலால், இயாகோவும் நிறுத்திவிட்டான்.

(19) உன்னுடன் வருகின்றேன் - என்பது பொருள்.

(20) மதியற்றதுணிவினால் இவனுக்குத்தென்படாதே நான் சொல்வதைக் கேள், ஒளிந்துகொள்.

## வி ல் லி ப ா ர த ம்

இராசராசன்—தூரியோதனன்

[27-வது பக்கத் தொடர்ச்சி]

இவ்வாறு, கண்ணன் வெறுப்பையும் அமரர்பழிப் பையுந்தான்கருதாத தனித்துணியைச் சுயோதனன் கழறியதும், கண்ணன் இவ்வநீதியை எடுத்துக் காட்டிச் சபையோரிடம் முறையிடவே, வீமேன் விதூரன் திருதராட்டிரன் உள்ளிட்டோர் அரசனுக்கு நன்மதி கூறியதாக வடமொழி பாரதத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதுவும், திருதராட்டிரன் கண்ணனது உரையை ஏற்றுக்கொண்டு, 'என்மகன் அறிவுறும் வண்ணம் நீ உரைத்தருள்' என்று கூறியதாகச் சொல்லியிருப்பது சுவையாகவே உளது. எனினும் இவ்வாறு தன் சபையினோர் தனதுசெயலை வெறுத்துக் கூறுவதும், அதனைக் கண்டுகண்ணன்மகிழ்ந்து பெருமீதத்துடன் சொற்பொழிவாற்றுவதும், அத்துணைக் கொடியவர் இருந்த அச்சபையில் பழியெல்லாம் தன்மீது எழுவதும் ஆகிய ஒருநிலைமைக்குச் சுயோதனன் இடங்கொடுப்பதை அவனது வணங்காமுடித் தன்மையுடனும், எதேச்சா திகாரத்தினுடனும் சேர்த்து எண்ணுவதற்கில்லை. தனது தீய எண்ணங்களை வெளியிடாமல், அதற்கொத்தாற்போல் யோசனைகள் கூறும் பொறுப்பினைத் தனது சபையோரிடத்தே சுமத்தும் சுயோதனன், தான் கொடியவனாகவும் மற்றவர்களை நல்லோராகவும் தோன்றவிடுவானே என்றே நாம் ஆயிரக்கலாம். ஆதலின் நமது பாரதத்தில் சுயோதனன் அவ்வாறு நிகழாவண்ணம் தன் சபையோர்களை ஆள்வதாய் அமைந்த இந்தப்பகுதி சால இலக்கியச்சிறப்பு வாய்ந்தது ஆகும். அதுவுமல்லாமல், உலூகன் தூதுவந்தபோது, அரசனுக்கு உரைக்கவேண்டிய நியாயமனைத்தையும் எடுத்துக் கூறினாலும், அவன் துணிவு மாற்றுதற் கரிதென்பதைக் கண்டாயிற்று. ஆதலின், இன்று கண்ணபிரான் வந்தபோது, அவ்வாறு நெறிமுறைகள் கூறுவது அரசனது எண்ணத்தை மாற்றாததும் அல்லாமல், அவர்கள் கூறிய சொல் ஏதேனுமொன்றைக் கொண்டு மகா தந்திரியாகிய கண்ணன் அவர்களை எவ்வகையிலேயாயினும் கட்டுப்படுத்தலாமென்றும் அஞ்சியே அவர்கள் வாளாவிருந்தனர். மேலும், முதல்நாள் தொல்லை நாயகனை வரவேற்று அவரைத்தன் வயமாக்க நினைத்ததெண்ணம் நிறைவேறவில்லை யாதலின், அவரை வலியப் பகைகொள்ளக் கருதவேண்டியதேயொழிய அவரிடம் ஒன்றும் எதிர்பார்ப்பதற்கில்லை. ஆதலின் அவர்வரவும் வேண்டற்பாலதன்று. தனது சினத்தினையும், துணியையும் கண்டு அவர் சபையை விட்டுச் சடுதியில் வெளியேறுவாரென்று நினைத்தே, இவ்விடையனை எதிர்கொண்டால் உங்களுர் தீவலம்செய்ய அடர்ப்பேன், என்று சபையோர்க்குச் சாஸனமிட்டு, அளவற்ற சினமும் செருக்கும், துணிவும் சார்த்திக்கொண்டு இருக்கையில் அமர்ந்திருக்கின்றான் இராசராசன். கண்ணனை எதிர்கொள்ளும் அளவில் அச்சாஸனத்தைச் சிறிது புறக்கணித்தனரேனும், மற்றைப்படி கண்ணனுடன் உறவுகொண்டாடும் சிநேகபாவத்தையுங்காட்டி அரசனது ஆக்கினைக்கு விரோதமாக அந்தச் சபையோர் போகத் துணியவில்லை. அதனால் அவர்கள் வாளா

விருப்பவும், ஏதேனுமொன்று தன் பக்கலில் அன்னவர்களைப் பேசும்படி செய்யவதற்கு எவ்வளவு தாழ்மையாகவும் நெறியாகவும் போகக்கூடுமோ அவ்வளவும் ஆற்றுகின்றார் கண்ணன். ஆயினும், சுயோதனனது சபையோர் இத்துணை இறுக அவனிடம் பிணைப்புண் டிருக்கின்றன ராதலின், அவ்வமைதியைக்கலக்கக் கண்ணன் செய்த முயற்சிகளெல்லாம் நீர்கிழிய வெய்த வாளிபோல் மறைந்தன. தொடர்பில்லாமல் ஏதேனுமொன்று வாய்வந்தன கூறும் கண்ணனும் இப்பொழுது சபையின் போக்கறிந்து தனது செம்மதியை விலாசப்படுத்தா திருந்தது நோக்கத் தக்கது. அதன்மேற் கண்ணன் தன் தூதினைத் தொடர்ந்து சொல்கின்றார்:—

கார்வ முங்குரு மெனச்சி னத்தினொடு  
கண்ணிலான் மதலை கழறவும்  
பார்வ முங்கநினை வில்லையே லவனி  
பாதி யாயினும் வழங்குவாய்  
தார்வ முங்குதட மார்ப வென்னவது  
தானு மன்னவன் மறுக்கவைவ்  
தூர்வ முங்குகென வழறி ரந்தனனிவ்  
வுலகெலா முதவு முந்தியான்.

என்று கண்ணபிரான் கூறியவுடன் தூரியோதனனும் தனது குரோதம் கோபம் அநியாயம் யாவும் வெளிப்பட எதிர் விளம்புகின்றான். 'தார்வமுங்குதடமார்ப' என்ற எம்பிரான் தன்னை அழைத்ததற்குப்பதிலாகத் தானும் 'மாடளிக் குல நெருங்குபைர் துளபமாலையாய்' என்று எதிரழைக்குமாற்றால் ஏதேனுமொரு மறுமொழி உடனுக்குடன் கூறிவிட்டால் பதில் சரியாய்ப் போய்விட்டதென்ன நினைத்து,

மாட ளிக் குல நெருங்குபைர் துளப  
மாலையாய் மகர வேலைசூழ்  
நாட ளித்திட வுமைந்துபே ருடைய  
நகரளித் திடவும் வேண்டீமோ  
காட ளிக்கவ தனிடைத் திரிந்துறை  
கரந்து போயினர்கள் காணவோர்  
வீட ளிக்கினும் வேறுப்ப ரோவிதனை  
விடுகவென் றெதிர்வி ளம்பினான்.

தனது அக்கிரமத்தைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வதில் தூரியோதனனுக்கு நிகரொருத்தர் யாருமில்லை யென்பதை இவ்விடத்தில் போல், இப் பாரத முழுதும் பல விடங்களிலும் காணலாம். கண்ணன் புல்லிய தொன்று பேசுவான் போலும், தான் நியாயமே பேசுகின்றான் போலும் 'இதனை நீ விடுக' என்றான். இவ்வண்ணமே, கடோற்கசன் தூது சென்ற போது, தான் அபிமனைப் பல சூதுகொண்டு மாய்த்த பெருமையை,

கயத்திரவி வீழ்வதன்முன் கையறுதன்  
புதல்வனைப்போல் களத்தின் மாளச்  
சயத்திரதன் கொடுங்கணையால் தான்படுதல்  
உறுதியெனச் சாற்று வாயே

என்று கூறுகின்றான். தான் சூதினால் வென்ற 'பெருமையை'ச் சூதுபோர்ச் சருக்கத்தில்,

தண்ணிய தருமன் செய்த  
பாவமோ சகுனி செய்த  
புண்ணிய நெளியோ வந்தப்  
பொதுமகள் யாக சாலை  
நண்ணிய தவறே.....

என்று சிறிதேனும் கூச்சமில்லாமல், பறையடித்துக் கொள்கின்றான். இவ்வாறு சிறிதேனும் கூச்சம் என்பதில்லாததற்குக் காரணமாவது இவனுக்கு ஆன்ம சிந்தனைபென்பது சற்றேனும் இல்லாமையே. பாரத நாடகத்தில் இவனதுபாகம் தீமையின் உருவமாய்த் திகழ்வதேயன்றே? இவ்வாறே, இராமாயணத்தில் இராவணனும், மில்டன் (John Milton) என்னும் மகாகவியின் 'சுவர்க்க நீக்கம்' (Paradise Lost) என்ற காவியத்தில் சாத்தனும் (Satan), மற்றும் பல காவியங்களில்வரும் பலரும் தீமையின் உருவங்களாவார். ஆயினும், அவர்களெவருக்கும் ஆன்மசிந்தனை பென்பது சிறிதேனும் இல்லாமல் போகவில்லை. அது சிறிதிருப்பதாற்றான் இராவணன், "நாசம்வந்த துற்ற காலே நல்லதோர் பகையைப் பெற்றேன்" என்று தன் பகைவனது திறத்தை அறிகிறான். "மூத்தது கொள்கை போலாம் இராவணன் வாழ்ந்தவாழ்க்கை" என உண்மையை யுரைலாகின்றான். "கடன்கொண்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்னும்படி கலங்கலுற்றான். "அவ னன்னது கண்டானிவன் ஆரோவொன வயிர்த்தான்" என அயிர்த்து கின்றான். மேலும் சானகியின்காதலால் தனக்கழிவு நிச்சயம் என்பதையும் ஒருவாறு அறிந்து "அறந்தரும் செல்வ மன்னீர்! அமிழ்தினு மினியீர்!என்னைப் பிறந்தில னாக்க வந்தீர்".....என்பான் அவன். இவைகளில் காணப்படும் அயிர்ப்பு மயக்கம், பாதிபுண்மை புணர்தல் முதலான சிந்தனைக்குரிய பண்புகள் எதுவும் சயோதனனுக்கு இல்லை. இவனுக்கு இதயமே யில்லை என்றுகூடக் கூறிவிடலாம். அதனால் தான் இவனுக்குக்காதல் என்பதும் இல்லை; வீரமும் இல்லை. இவ்வாறு தனது செய்கையாற்றல் செலவழியக்கூடிய ஆன்மசிந்தனைவீரம் காதல்முதலிய புழைகளெல்லாம் அடைபட்டவே, அவ்வாற்றல் முழுதும் அரசியலில் சென்றுவிட்டது. அதனால், எந்திரமனைய வாழ்க்கையாகவே இச்சயோதனது பசையற்ற வாழ்க்கை முடிந்தது. இத்தகையோன் பகைவர்க்கு எவ்வாறு சிறிதேனும் தண்ணளி காட்டுவான்?

மேலே சயோதனன் அவ்வாறு கழறியதும், கண்ணன், தொனியும் பொருளும் வாய்ந்த ஒருமொழியாற்றுகின்றார்:—

தந்தை காதலுறு தன்மை கண்டினைய  
தாய்ப யந்தவிரு தம்பியர்க்

†இந்திரசித்தன் பொற்றோள் இற்றிடைவீழ்ந்ததென்றால் எந்திரமனைய வாழ்க்கை இனிச்சில ருகந்தென் என்றார். என்று தான் சிருட்டித்த கதாபாத்திரத்தில்மேல் காதல் கொண்டு புலம்புகின்றார் கவியரசர். ஆனால் 'எந்திரமனைய வாழ்க்கை என்பதில் அவர்மனத்தில்கொண்டது, இந்திரசித்திற்கு இதயமில்லை யென்பதன்று. 'எம்பியோ தேய்ந்தான், எந்தை புகழன்றே தேய்ந்தது' என்றெல்லாம் கழறிய இந்திரசித்தனது அழகிய உள்ளத்தை மறுத்தாரில்லை. அவனது சலனமும் பொலிவும், அதிர்ச்சியுமே, எந்திரசித்திற்கு ஒப்பிடப்பட்டனவேயன்றிப்பிரிதன்று. மற்ற நான் இங்குத் துரியோதனனைப்பற்றி அப்பொருளில் கூறவில்லை. எந்திரத்தைப்போல் இதயமின்மைபற்றியே சயோதனனது வாழ்க்கையை எந்திரமனைய வாழ்க்கையென்று கூறினேன்.

கிந்த வாழ்வும ரசங்கொ டீத்தவனும்  
நிள்குலத்தொருவ னிங்குளான்  
முந்த மாநில மனைத்தி னுக்குமுயர்  
முறைமையாலுரிய வரசருக்  
கைந்து மாநக ரும்நீகொ டாதொழியி<sup>o</sup>  
லென்ன தாகுமுன தரசியல்?

இவ்வரிய உரையினால் கண்ணபிரான், சபையோ ரெல்லோரையும் ஒரு மோகத்தில் ஆழ்த்திவிட்டார். 'ஆகா! இவ்வளவழகாகவும் கம்பிரமாகவும் உதாரணம் காட்டி, உத்தமரைப்போற்றி யுரைசெய்த இம் மோகத்தில் அகப்படாதவன் ஒரு மனிதனே! என்று அச்சபையினில் இருந்தவர் அனைவரும் வியந்தனர். உண்மையில், பெரியானொருவனைப் பல்லோர்முன் போற்றுவதிலும் மாண்புடைய தோற்றம் ஒன்றில்லை. "உரம்பெற்ற மலர்க்கமலம் உலகளந்த சேவடிபோ லுயர்ந்துகாட்ட, அதனைக்கண்டு வண்போட, வரம் புற்ற கதிர்ச்செந்நெல் தாள்சாய்ந்து தலைவனங்கும் தண்ணரங்கமே" என்று பெரியோர்வருணித்திருக்கு மியற்கைக்காட்சிக்கே ஒப்பிடத்தகுந்த அழகுவாய்ந்தது இந்தத் தோற்றம். இவ்வழகினைச் சற்றே நின்று பருகும்!

ஆனால் அவ்வழகுகளெல்லாம் அப்பாட்டிலுள்ள ஒரு பேருண்மையை மறைத்தல் ஆகாது. மூத்தபாட்டன் ஒரு பெரிய தியாகியாகவும், பேரன் அக்கிரமத்தின் குஞ்சலமாகவும் அமைந்த வமிசகூடம் ஒரு சரித்திர உண்மை. இவ்வியாசத்தின்முதலில் முகலாய இராஜ்யத்தின் பெருமையைக் குறிப்பிட்டே எல்லவோ? அச்சரித்திரத்தைக் கற்று அச்சோபை பூத்த கண்களால் இப்பாரதத்தை நோக்கின் அவ்வுண்மை தெளியவரும். தன்உடன்பிறந்தாருக்காக எவ்வளவு அன்பும் ஆதரவும் பெருகியவன் ஹும்மாயூன்? தன் தனயனுக்காக உயிரை ஈந்தவள்ளல் அன்றோ பாபர். இப்படிச் சிறந்த மூதாதையரையுடைய இதே வமிசமே, பின்னால் தனயனைப் பொட்டையடித்த ஜிஹாங்கிரையும், தகப்பனைச் சிறையில் இட்டுச் சகோதரர்களைக் கொலைசெய்த அலாங்கிரிப்பையும் விளைவித்த தென்றால், அதில் விளங்கும் குலநாசம், தந்தை காதலுக்காக வாழ்க்கையின்பத்தைத் துறந்துநின்ற ஒரு பாட்டனது பேரன் இவன் தீமையின் உருவமாய்த் திகழ்ந்த குலவழியை ஒக்குமன்றே? அத்தகைய குலநாசம் † தன்கண்முன் நேராவண்ணம் காக்கவேண்டு

†இராஜபுதனத்தில் மீவார் அரசியாகிய கர்ணவதியிடம் காதல்கொண்டு மீவாரை முற்றுக்கையிட்டுத் துன்புறுத்திய குஜரத்தேச அரசனொருவனைப் போரிட்டொழிக்கும் பெருந்தகையையான எண்ணங்கொண்டேஹும்மாயூன் தன்னுட்டினிலைமையையும் பொருட்படுத்தாமல் சென்றபயம் காத்த செய்திக்கும்,

அன்னநடை அரம்பைதனை அவுணர் கவார்  
திடீஇமையோர் அரசுக் காக  
முன்னமவ ருடன்பொருது சிறையீட்டான்  
நங்குலத்த முதல்வ னன்றே  
என நகுலன் கூறிய செய்திக்கும் ஒப்புமையுண்டு. இதனைத் தொடர்ந்து நகுலன்  
மன்னவையில் யாம்காண மடவரலைத்  
துகிலுரிந்த வலியோன் தன்பால்  
என்று கூறியதிலுள்ள துகிலுரிந்த கொடுமைக்கும், ஹும்மாயூனது பேரன் ஜிஹாங்கிரி தூர்ஜஹானது கணவனைக் கொன்றுஅவலைமணந்ததற்கும் ஒற்றுமை காணலாம். இப்படியாகப் பலவிதத்திலும் பாரதத்துக்கும் முகலாயசரித்திரத்திற்கு முள்ள ஒற்றுமைகளைப் பின் பாரத நிகழ்ச்சி என்னும் தலைப்பின்கீழ் ஆராய்வோம்.

மென்னு மொரு கருத்தினை வீமேனுக்குப் புகட்ட வேண்டியே இவ்வாறு கூறினார் கண்ணன். ஆயினும், “இவ்வுலக வாழ்க்கையைத் தரிக்கிலேன்” என்று கடலில் ஒருவன் விழுவானாயின், அதனால் இயற்கையில் ஒருவிதமாறுதலுமில்லாமல் தண்ணீர் சிறிதுசுப்பித்து முடிமுன் இருந்தபடியே முடிந்துவிடுதுபோல, கண்ணனது சொல்லும் வீமேனது அகத்தினின்றும் ஒரு நெட்டுயிர்ப்பினைக்கிளப்பி அத்துடன் நின்றது. நின்ற தெனினும் அக்கருத்து அத்துடன் இறந்துபோகவில்லை. வீமேன் போர்க்களத்தில் பட்டபோது அக்கருத்து அவனுள்ளத்தில் தோல்வியையும் துயரத்தையும் நிரப்ப,

உழுதவாளி யுருவ உங்கண் முன்னர் வீழ்ந்தேன்  
பழுதொன்றிலே இதுவென் பவத்தால் பிறந்தது  
என்று, தன் வமிசம்முற்றும் நாசமுறுமுன் தானே  
பட்டதைப் பற்றிச் சிறிது ஆறுதலடைகின்றான்.

மேலேகூறியதைத் தொடர்ந்து கண்ணபிரான்பின்னும் மொழிவார்:—

ஒருகு லத்தினி லிரண்டு மன்னவர்  
உடன்பிறந் துரிமை யெய்தினால்  
இருகு லத்தவரும் ஒக்க வாழ்வுற  
லெக்கு லத்தினும் இயற்கையே  
பொருகு லக்களிறு வளர்திசைக் கண்மிகு  
புகழ்ப ரப்பியெழு புவிபெறுங்  
குருகு லத்தவ ரியற்கை நன்றென  
மொழிந்த னன்கரிய கோவலன்.

‘ஒரு குலத்தினில் இரண்டு மன்னவர் பிறந்தனர்’ என்று மழுப்புகிறார் கண்ணன். ‘அன்னையானவ ரிருவராம், தந்தையரைவராம், இவர்களும் என் உடன் பிறப்புஆவார்களோ’ என்று இதனைப் பின்னால் மறுத்துக்கூறுவான் துரியோதனன். ஆனால் இங்கு, இரண்டு பொருவார்த்தை பேசியுட்டுக் கண்ணனைச் சமீதியில் வெளியேற்றிவிடுவதில் கருத்தாயிருந்த சுயோதனன் அவ்வாறென்றும் வாதிக்காமல், விழி தீயெனும்படி செயிர்த்து மிகுந்த செருக்குடன் கூறுகிறான்.

பேர ராநிருபன் மணிரெடுஞ் சடிகை  
ஆயி ரங்கொடு பொறுத்தபார்

வீர ரானவர தல்லவோ உரிமை  
வேண்டு மோவென விளம்பினான்

என்று அப்பெரிய அரச சபையில் அமைச்சர் புடைசூழ, செழுமதிக்குடைக்கீழ் மார்பைநெறித்துத் தன் வலக்கை நீட்டி, கண்ணனைப்பார்க்காமல் நேராக நோக்கி, தம்பியரும், தமரும் பலக்கட்டும் சூழ்ந்துநிற்கக்

பேர ராநிருபன் மணிரெடுஞ் சடிகை  
ஆயி ரங்கொடு பொறுத்தபார்

என்று கர்ஜித்த இதே சந்தக் குறிப்பில், கங்கைமகன் முதலாகக் கார்தாரமுடிவாக யாவரும் இறந்தகல, தனது முடிசிறிப்பகைவன் தன்மேல் வஞ்சினம் தீர்த்த காலை, இதே முராரியை,

மலைத்த போர்தொறு மெனக்குநீ செய்பிழை  
மற்று ளோர்செய நினைப்பரோ

¶ ஹோமர் (Homer) காதையிலுள்ள வீரனொருவனும் இவ்வணமே ‘பார் வீரரானவரதல்லவோ, உரிமை வேண்டாமோ?’ என்று விளம்புகிறான். தீய மன்னவரது நியாயம் உலகமனைத்தும் ஒன்றே போலும்.

குலத்தி லேயிழி குலத்த ரானவர்  
குறிப்பி லாதவை பிறக்குமோ  
சலத்தி னுல்வினை யியற்று வார்முடி  
தரித்த மன்னவரொ டொப்பரோ  
நிலைத்த வாழ்வ வற்கி னிக்கொடாய்  
நினைத்த காரிய முடித்தியே  
என்னக் கூறுகின்றான். அம்மாதிரியே துச்சாதனன்  
மாதைப் பிடித்திழுத்த,  
வழக்கால் வென்றோம் வருவாயே  
என்னும் அந்தச் சந்தக்குறிப்பிலேயே வீமனது பழி  
முடிக்கும் கூற்றும்,

இன்றே யுன்றன் சென்னிதுணித்  
திழிசெம் புனலில் குளித்திடுநாள்  
இன்றே யழலி னுற்பவித்தாள்  
இருளா ரளக முடித்திடுநாள்.

என நிகழ்தல் காண்க.

வீரரானவர்க்கு உரியது இவ்வுலகமென்று அவன்  
இயம்புதலும், மேலே கண்ணன் கூறுகின்றார்.

பொய்வ ளர்ந்தமொழி மன்னன் மற்றிவை  
புகன்ற பின்புபுய வலியினால்  
ஐவர் தங்களர சங்கொடா மலடல்  
ஆண்மை கொண்டெதிர் அடர்த்தியேல்  
மெய்வி ளங்கவரு குருநி லத்தினிடை  
வந்து வெஞ்சமர் வினைக்கவே  
கைவ முங்குகென நின்ற தூணிடை  
அறைந்து ரைக்குமிவை காவலன்.

(தர்மசுஷுத்ரம் குருசுஷுத்ரம் என்பதே (சத்தியம்-தருமம்)மெய் விளங்கவரு குருநிலமென இங்கு மொழிபெயர்க்கப்பட்டது.)

எம்பிரான் இவ்வாறு விட்டுரைத்ததும் சுயோதனன் வைதவசைகளைப்பார்க்குங்கால், ஒரு உண்மை தெரியவரும். மற்றைப்பாசரங்களில் கூறியதுபோல் கண்ணன் சபைக்கு வரும்போதே வசவுடனே தொடங்கி யிருந்தால், வைதவதில் சுயோதனன் சிறிதும் இளைத்தவ னல்லதைவிட, அச்சொற்போரில் ஒருவரும் வெற்றியுடன் வெளியேற முடியாது. துரியோதனனது சபையின் எழில் சிதையுமெனினும், கண்ணனும் சிறிது சேற்றைப் பூசிக்கொள்ளவே நேர்ந்து இருக்கும். ஆனால் கண்ணன் சிறிதும் சலிப்பதின்றி யதார்த்தமே பேசுவாராக அவரைத் துரியோதனன் வைதானெனின் அவன்சபையின் சிறப்பு அழியுமே யன்றிக் கண்ணனுக் கொன்றும் குறைவில்லை.

இருக்குமெழி லவைக்கேற்ப மொழியாமல்  
தன்மதத்தால் இயம்பு கின்ற  
அரக்கிமக னுடனென்றும் கழறேன்மின்  
என்று பின்னாள் கூறிய அச்சுயோதனன் இப்பொழு  
தென்றே தனது சபையை வசைச்சொல் சபையாக மாற்றிக்கொண்டது. ஆதலின் அவனது அரசவையின் போலிச் சிறப்புக் கெடவும், கண்ணன் அவ்வசவுச்சேற்றிலிழியாமல் நகையுடன் வெளியேறியதை, சீலமற்றவர் சினத்த போதுமொரு

தீதி லாதவர் செயிர்ப்பரோ  
என்று மிகத்தெளிவாக நமதுகவிஞர்வில்லிபுத்தூரா  
கூறுகின்றனர்.

## காலத்தொனி

“The revolution which establishes cooperation and friendliness, not so much in the laws as the customs and habits of mind of man, will be the most permanently beneficial of all revolutions.”

“We have to catch something of the vision of the sage, and artist and saint; and we have to embody their visions in the social order.”

“Combat or death; bloody struggle or extinction; it is thus the question is irresistibly put.”

தற்காலத்திய ‘நாகரிகம்’ என்பது ஒரு பெரிய கபட நாடகம்போலும். அதன் முக்கியகுணதீயம்யாதெனின் மாயநடிப்பேயாம். “உள்ளொன்று நீனைத்துப் புறமொன்று பேசும்” வேடிதாரிகளும், அகத்தில் ஒன்றைநாடிப் புறத்தில் அதற்குநேர் எதிரானதைப் பற்றித் தொடரும் பாசாங்கினரும் நிரம்பப் பெற்ற நிலையே இந்நாகரிகம் எனலாம். ஈசுவரபக்தி நிறைந்த வரென மிக முழங்கி, உண்மையில், சைத்தானுக்குத் தம் வாணனைச் சமர்ப்பிப்பதும், சதந்திரமே அரும் பெரும் பொக்கிஷமெனப் பேசி அச்சதந்திர விபா பகத்தை முன்னிட்டு உழைப்பவர்களை அச்சுறுத்திச் சிறையிலிட்டு அடக்குவதும், இராமனைப் புகழ்ந்து கொண்டே இராவணனுக்குத் தொண்டு செய்வதும், அறநெறி தழுவி யொழுகலே வாழ்க்கையின் இலக்கியமெனக் கர்ஜித்து மறவழிபற்றி நடப்பதும், மண வாழ்க்கையின் நற்பயன்களையும் இல்லறத்தின் மாண்பையும் பற்றிப் பிரசங்கித்து, ஓபாமல் “காதல், காதல்” எனப் பிதற்றி, இழிய பாசவழியைத் தொடர்ந்து விபசாரத்தைப் பெருக்கி, இல்லத்தை பிடாரிகள் குடியேறிக் கூத்தாடும் சுகாடாகவும், கபடமும் நயவஞ்சகமும்புதுங்கிக்கிடக்கும் சூகையாகவும் மாற்றுவதும், தர்ப்புத்திரனின் சந்ததிகளெனக் கொக்கரித்துச் சகுனியின் ஊழியாகியே உஜ்ஜீவித்தலும், மனப்பயிற்சியையும் அகலத்தையும் கல்வியறிவையும் சிலாசித்து மெளட்டியத்தையும் முாட்டுத்தனத்தையுமே வளர்க்கக்கூடிய உபாயங்களை வெளிப்படுத்துவதும், சகோதரத்வத்தைப்பற்றி ரீளரீளப் பிரசங்கித்து அயலவர்களையோ அடிமைப்படுத்துவதும், இணக்கமும் சமாதானமும் பரோபகார நீனைவும் மாந்தரின் உயரிய சாதங்களாகுமெனப் பறையறைந்து பொருமை செருக்கு பிணக்கம் கலகம் பேரவா புரட்சி யுத்தம் முதலானவைகளை செழித்தற்கான பல்வேறு கருவிகளையும் சாதனங்களையும் ஓயாமல் கண்டுபிடித்து வருதலுமேதான் நாகரிகத்தின் நன்கொடைகளாகத் தோன்றுகின்றன! சுருக்கத்தில், பாவனையும் சொல்லும், இலக்கியமும் செயலும், ஒன்றோடொன்று இயைந்து விளங்காமல் முரணுற்று மாந்தரனைவரையும் அலப்புறுத்தி ரெட்டுயிர்த்து மடியச்செய்கின்றன. தற்காலத்தில் வாழ்க்கையின்போக்கை நிர்மலமனத்துடன் ஊன்றிப்பார்ப்போமாயின், நம்முடைய இலக்கியங்க ளெல்லாம் வெறுங் கட்டுக்கதைகளாக முடிக்கின்றன! செயற்கைஉலகை யொட்டியவரையிலும் சீரிய கருத்துக்களும், அவைகள் மீது நமக்கு உள்ள நம்பிக்கையும். அவைகளைப்பற்றி நடத்துதற்கான சிரத்தையும் திடசித்தமும் நாளுக்குநாள்குறைவடைந்து வருகின்றன! இப்போதுபெரும்பாலரைப் பிடித்து வருத்துகின்ற துன்பங்களுக்கு மூலகாரணமாவது அந்நடிப்புக்களே போலும். சுயநலப்பற்றும் தற்புகழ்ச்சியும் அளவுகடந்து பரவவே வாழ்க்கையின்பம் குறைந்து, ஜீவப்போக்கு இழிந்து, அகவொளி மழுங்கி, ஆத்மநானந்தம் சிதறிப்போகின்றது! மெளட்டியமும் மூர்க்கத்தனமும் மமதையும் பகட்டு மினுக்குகளும் செழிப்புற்று மானுடரைச் சூழ்ந்து சுருக்கிட்டு அழுத்திவருகின்றன! அந்தோ, இவ்விபரித

நிலைமையினின்று எப்பொழுது எவ்வாறு எழுவோமோ? கபடமாகிய உடையணிந்து யாவரையும் மயக்கியே உருட்டித் துயரு ளழுத்திவரும் சூரனும் “நாகரிகன்” என்ற விசித்திரபிராணியின் ஆட்சிக்கு உட்பட்டு மக்கள் அனைவரும் பரிதபிக்கின்றனர்! நாளேற நாளேறக் கற்கின்ற முறைகளும் தூல்களும் கல்லூரிகளும் எண்ணற்றுப் பெருகிவருகின்றன; ஆயினும், மெய்விவேகமும் ஞானமும் ஒங்கிவளர்ந்துவிடாபிப்பதைக் காணோம்! ராஜ்ய தந்திரங்களும், சமராஜ வாதங்களும், பிரகிருதி சாஸ்திரங்களும், சகாதாரவழிகளும், ஓளஷதங்களும் அபரிமிதமாக வளரினும், மிடியும் நோயும் இன்னும் இவைபோன்ற இடும்பைகள் பலவும் தம் பலங்குறைந்து வருவதாகத் தோன்றவில்லை!

ஜடப்பொருட்களைவிட மிக்க மேலானவை ஜீவன்களாகும்; அவைகளிலும் நவிசிறந்து விளங்குவன மானுட ஜீவன்களாம். தீர்ந்த விசாரிப்பு, பார்த்தனோக்கம், பலதிற அதுபவங்களின் பலனான ஞானமுதிர்ச்சியினால் பிரபஞ்சாதிகளின் ஒற்றுமையையும் போக்கையும் முடிபையும் சூக்ஷ்மத்தையும் தெளிவாக உணர்கின்ற ஆன்மாக்களே மாந்தருள் மாண்புற்றுத்திகழ்பவர்.

உலகாதிகளின் லொவ்வொன்றும் ஏனையவைகளுக்குச் சார்பாகநின்ற பரஸ்பர இயைபுடனொரே முடிபை நோக்கி இயங்குகின்ற தென்பதைப் பகுத்தறிதலும், சச்சிதானந்தப் பிழம்பின் பண்பைத் தன் மூலமாக நிரூபித்தலுமேதான் மானுட உருவத்தில் நடத்தும் இவ்வுலகவாழ்க்கையின் பயனும்.

அன்பினாலும் விவேகத்தினாலும் நிரப்பப்படாத கர்மம் வீணாகும்; ஆராய்ச்சியினாலும் விசாரிப்பினாலும் அதுபவத்தினாலும் துளக்கப்பட்டு உரம்பெற்றிராத பிரேமைகளும் கொள்கைகளும் நானாவிதச் சந்தேகங்களை மூட்டுவித்துச் சஞ்சலங்களுக்குட் செலுத்தும்; அன்பினால் சீர்ப்படுத்தப்பட்டுப் பிரகாசிக்காத விவேகமானது பராமுக வுணர்ச்சிக்கும் மூர்க்கத்தனத்திற்கும் எதையும் ஏற்றுச் செய்தற்கான ஆர்வமின்மைக்கும் காரணமாகும்.

பல பலப் புத்தகப் படிப்பினின்றும், அதிதூட்ப தர்க்கத்தினின்றும், ஒப்பொழிவுகளில்லாமல் ஊழியஞ் செய்வதின் மீதான ஞானம் ஊழிச் சரக்கும் என்னும் கூற்று அவலக்கூற்றாகும். உண்மையை அறியவேண்டுமென்ற ஆவலினாலும் விஷயாதிகளின் தாரதம்மியங்களைச் செவ்விதின் உணர்தல் வேண்டுமென்ற கருத்தினாலும் தூண்டப்பட்டவனுக்குத் தான் கல்வியும் ஆராய்ச்சியும் தர்க்க முறையும் கர்மமும் நற்றுணைகளாகநின்ற அனுகூலஞ்செய்யக்கூடும்.

தேக ஆரோக்கியத்திற்கும், மனோ விசாலத்திற்கும், இதயத்தாய்மைக்கும் சமூகத்தினர்களின் பரஸ்பர அறிவிற்கும் இணக்கத்திற்குமேதான் விக்ரஹாராதனையும், ஸ்தல யாத்திரையும், புராணப்படிப்பும், சாஸ்திரத்தேர்ச்சியும், நித்திய நைமித்திய கர்மாலுஷ்டானங்களும் விதிக்கப்பட்டுள்ளன. இன்னவைகளெல்லாம் அந்தரான்மா வதிந்திருக்கும் அரணுட்செலுத்தும் வழிகள் போலும். மூல வஸ்துவை நோக்கி உயர்த்தும் பலபடிகள் போலும். எனினும், அவைகள் மாத்திரம் வாழ்க்கையின் மெய்யாதர்சமுமல்ல; பலதிறப் பண்புகளுடைத்தான மாந்தரனைவர்க்கும் சமமாகப் பொருந்துவனவு மல்ல; ஆனால், ஒவ்வொரு அங்கத்தினரின் மனவமைப்பிற்கும் அறிவின் வளர்ச்சிக்கும் தேவைக்கும் கருத்திற்குமானவாறு மாறும் இயல்பு உடையன. மற்று, மாற்றித்திருத்தி அப்பியசிக்கப்படு

வன. இவ்வுண்மையை அறிதலேதான் ஞானத்தின் குணதீசயமாகும்.

தன்னறிவிற்கு எவ்வாறு தேகமும் மனமும் உதவுகின்றனவோ, அவ்வாறே மூலாதார வஸ்து ஞானத்திற்குத் தத்துவக் கற்பனைகளும் மதமும் மதாசாரங்களும் ஒருவாறு உதவுகின்றன. உறுதியும் ஒழுங்கும் இன்பமும் பயக்கும்பொருட்டுத் தேகவுறுப்புக்களையும் புலன்களையும் நம் மனத்தையும் நன்முயற்சிகளாலும் சகாதாரவிதிகளை அனுசரிப்பதாலும் கல்விகேள்விகளினாலும் உபயோகித்தல்போல், உயரவளர்ந்தர்மீந்து பெருகும் மனோநிலைக் கேற்றவாறு மதத்தையும், மதவுறுப்புக்களான வர்ணாசிரம விதிகளையும், நம் குலதர்மங்களையும் யாவருக்கும் நன்மையகக்கக் கூடிய பல விதங்களில் நாம் திருத்தி உயர்த்தி மாற்ற வேண்டும்.

மக்களின் சுவபாவமும் ஒழுக்கமும், உலகாதிகளின் பிறவற்றைப்போல், நான் செல்லச் செல்ல மாசு அடைந்துவிடுகின்றன. அப்போழுது, மலினங்களை நீக்கித் தளைகளை அவிழ்த்துத் தடைகளைத் தகர்த்து மாந்தரை மேலுயர்த்தப் பேரான்மாக்கள் முன்வருகின்றனர். உதாரணமாக, ஹிந்துஸ்தானத்தில், ஆதிவேதியர்களின் உன்னதக் கொள்கைகளும் நியமங்களும் கீழடைந்து, நரபலியும் ஜீவவதையும், இழிந்த ஆசாரங்களும், டம்பக்கிரியைகளும் பிரபலமாகவே, உபநிஷத்துக்கள் வெளியாயின. இதுபோலவே, காலச் சமுதாயத்தில், ஆறு தர்சனங்களும், புத்தரும், மகாவீரரும் பலசமயாசாரிகளும் தோன்றித்தராசாரங்களாலும் அவமதிப்பினாலும் மழுங்கிப்போய்ப் பதுங்கிக்கிடந்த சாசுவத உண்மைகளைப் பழம்பலவல்களினின்று வெளிக்கொணர்ந்து அவ்வக் காலத்தினரின் மனோநிலைக்கும் சித்தத்தின் போக்கிற்கும் ஏற்றவாறு நூதன கற்பனைகளைச் சித்தார்த்தப் படுத்தினர். நாளா வர்த்தியில், அயல் நாட்டினர் ஒருவர்பின் ஒருவராகக் குடியேறி நம்முடைய சீர்சிறப்புக்களைக் குலைத்தழித்ததாற்றான் அக்கற்பனைகளும்பொருளற்ற ஆசாரங்களாக இழிந்து போயின.

ஆற்றிவு பெற்று விளங்குகின்ற மக்களனைவரும் பிறப்பையொட்டியவரையிலும் சம அந்தஸ்து வாய்ந்தவர்கள் ஆவர். ஒழுக்கத்தினால் மட்டுமே மனிதர்க்குள் உயர்வும் தாழ்வும் உண்டாவன. அவரவர் அறிவிற்கும் ஆற்றலுக்கும் தகுந்தபடிதான் அவ்வவர்க்குத் தொழிலும் அமைதல்வேண்டும்; மற்றும், அமைகின்றது போலும். இதில் ஏற்றந் தாழ்வுகள் இல்லை. நம்முடைய சமய தத்துவங்களின் மாட்சிமையையும், நாகரிகத்தின் சிறப்பையும், இலக்கியங்களின் உன்னதத்தையும் களங்கப்படுத்தி, சமதர்மவாழ்க்கையை அல்லோலகல்லோப்படுத்தி மேலேறவிடா தழுத்தி,

பிணக்கத்தையும் எளிமையையும் பெருக்கவல்லன எவையெனின், வர்ணாசிரமதர்மங்களின் மெய்ப்பொருளை அறியாமையும், மதங்களில் அடங்கியிருக்கும் நித்தியநிரந்தர மெய்ப்மொழிகளையும் ஆசாரங்களின் நன்மைநீமைகளையும் பகுத்துணராமையுமே யாம்.

ஆண் பெண் மக்களுள் இயற்கைப்பாகுபாடும்பி முளது; ஏனைய பேதல்கள் அனைத்தும் மூடமூர்க்கக் கற்பனைகளேயாம். சரித்திரங்களைப் படித்தறிவோமாயின், வீரதீரச் செயல்களிலும், கல்விப்பயிற்சியிலும் புத்திவளப்பத்திலும் பெண்பாலர் ஆண்மக்களுக்குச் சிறிதேனும் இளைத்தவர்க எல்லரென்பது புலனாகும். ஒற்றுமை உணர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும், தியாகசீர்தனையின் செழிப்பினிற்கும் விபாகத்திற்கும், சமூகக் கிளர்ச்சிக்கும், நாகரிக முச்சிக்கும் பெருக்கத்திற்குத் தூண்டுகோலாகவும் பக்கபலமாகவும் விளங்குபவளும், தேய்ந்து மறைந்துவிடாமலும் இன்னலிடர்களுக்கிலக்காகி ஏங்கிச் சிறுகிக் குறுகாமலும் வாழ்க்கைப் பெருமையைப் பாதுகாப்பவளும், பாதுகாக்கக் கூடியவளும், பெண்ணேயாம்.

இம்மானுட வாழ்க்கையின் நோக்கம் யாதெனின், சுகஜீவனம் நடத்துவதன்று; இன்பமும் அன்பும் நிரம்பப்பெறுதலே யாம். மானுடன் மெய்யாக விரும்புவனவும் விரும்பவேண்டியனவும் எவையெனில், ஓய்வும் அமைதியுமல்ல, மற்று ஊக்கமும் வீரமுமேயாம். பொருளின் குவியலும் தன்னலப் பற்றும் அடிமைத்தனமு மல்ல; மற்று, கரிமையாக உழைக்கவேண்டியிருப்பினும், வலி வருத்தம் ஏக்கம் தோல்விகளுக்கிலக்காகித் துடிக்கேநீடலாயினும், தேக அயர்ச்சியும் மனப்புழுக்கமும், புத்தி மயக்கமும் அதையிரும் சூழ்ந்தபோதிலும், சயமுயற்சியினாலும் சய விசாரிப்பினாலும் உண்மையை யறிந்து கடைப்பிடித்து ஒழுகவேண்டுமென்ற ஆவலையும் சதந்திர தாகத்தையும் ஒருவனும் எக்காரணத்தையிடும் கைவிடக்கூடாது.

ஆசாபாசங்களுக்கு ஆளாகிய ஒரு அடிமைத்தனம் என்ற நச்சுப்பூண்டின் ரசத்தைப் பருகி மயங்கி உழலும் மைந்தர்காள், மாதர்காள், எழுமின்! உலகம் ஒங்கிட உழைமின்! வாலீபர்களே, அச்சவுணர்ச்சியைப் பொசுக்கி, சொன்னபடிக்கு உடலு மனமும் இயங்கப் பயிற்சிசெய்து, முடிசுற்றுங் கூம்புதவின்றி நல்ல கோபுரம்போல நிமிர்ந்த நிலையுறச் செய்யும் பாவனையைப் பெருக்கிப் பலப்படுத்தி, வீண் வீம்புகளைப் போக்கி வம்புகளை விடுத்தி, புயங்களைப் பருக்கச் செய்து உடலின் உறுதிபெற்றுக் கல்விவளர்த்து வித்தைகள் பல கற்றுச் சித்தந் தெளிந்து சஞ்சலம் நீங்கி, அச்சமாகிய பிசாசைத் திருகி எறிந்து, தாம லப்பேயைத் தாக்கி நச்சுக்கி, அடிமைத்தன மென்ற பாம்பைக் கொன்று மடித்திட்டு உயர்மின்!

ஆயுர்வேத வித்வான் B. V. பண்டிட்ஸ் நஞ்சன்கூடு "சத்வைத்யசாலை" மருந்துகள்  
 "ஆல்மண்டைன்" (டானிக்). "பாலக்ஸ்" பேதிமாத்தரை. "ஸ்பீள்வரால்" குழந்தை கட்டிக்கது

கமார் 300 ரூபாய் வாங்குபவர்களுக்கு மட்டியிருங்காமலகதவம் கோரோஜி மாத்ரீரா தயவுசெய்து  
 போலிகள் "நஞ்சன்கூடுபெல்போட" கவனித்து  
 ஏமாற்றும். எதுாரணம்-யாக்கேட் (நகல்நர் சேய்லுள்ளது) I.D.L 61, 60டிக்கேட்ட-டபி வாங்கவும்.

ம.ட. ச. யாவனப்பராச சிறந்த டானிக் சத்வைத்யசாலை - நஞ்சன்கூடு  
 மூலிகைகோந்திற்றமணத்தி ராணன்  
**காஸ்தாராலகி**  
 2 அடிமல் 03-05-06 அயல்கல் 0.80  
 ஜவரோகம்  
 மூல ரவணித ஜவரங்களுக்கும்  
 ஏகக் யுக்டேட்ட கஸ்தாராலகி  
 [பஸ்மங்கள் வைத்தியர்களுக்கு மட்டும்] [அட்வான்ஸுடன் ஆர்டர் செய்யவும்.]

## வர்த்தமானம்

சீமையில் கைராட்டினம்:—சலெக்ஸ் என்னு  
மிடத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி ரெக்ஸ் எய்ட் கின்ஸ் என்  
னும் மாது ஒரு புதிய கைத்தொழிலை ஆரம்பித்து  
நடத்தி வருகிறார். அவர் ஆடுகளின் ரோமங்களைக்  
கொண்டு கைத்தறியால் வேலை செய்து கம்பளங்களை  
நெய்கிறார். அவர் முப்பது ஆட்களை வேலைக்கு வைத்  
துக்கொண்டு ராட்டினத்தால் தூற்கவும், கைத்தறி  
யால் நெய்யவும் செய்கிறார். அத்துணி பழைய முறையில்த  
ற்பத்தியாவதைக் கண்டு பலரும் அதை வாங்கு  
கின்றனர்.

\* \* \*

ரேடியோ மூலம் நோய்க்குச் சிகிச்சை:—லண்ட  
னில் நோயாளிக்கு சௌகரியமாகவும் சிக்கிரமாக  
வும் ரேடியோ மூலம் சிகிச்சை செய்து வருகின்றார்கள  
ளாம். சில முக்கியமான இடங்களில் சுகாதார விடுதி  
கள் ஏற்படுத்தி ரேடியோக் கருவிகளை இந்த விடுதி  
களுக்கு இணைத்துள்ளார்கள். இந்தச் சுகாதார  
விடுதிகளிலிருந்து கம்பியில்லாத் தந்தி மூலம் நோயா  
ளிகளுக்குச் சுகாதார அதிகாரிகள் செயற்கைக் காப்ச்  
சலை உண்டுபண்ணி நோயைத் தவிர்த்துவருகிறார்கள்.  
நோயாளிகள் வீட்டிலிருந்தே இந்தச் சிகிச்சைகளை  
யும் நோயைத் தடுக்கும் முறைகளையும் பெற ஏதுவா  
யிருக்கின்றது.

**NATIONAL  
INSURANCE COMPANY, LIMITED.**  
Head Office :  
**NATIONAL INSURANCE BUILDING,  
362, China Bazar Rd, Esplanade, Madras.**

1933 Results.

New Business Completed  
exceeds ... .. Rs. 1,67,00,000  
The Company with a steady progress all round.  
All forms of life assurance policies issued at low  
safe rates of premium.

Specialities.

Female Lives  
Joint Lives  
Permanent Protection Policies  
Triple Benefit Policies.  
Marriage & Future Provision Policies.

For agencies please apply to:—

Branch Secretary,  
362, China Bazar Road, OR R. G. DAS & Co.,  
Esplanade, Madras. Managers.

**Consult  
NATIONAL FIRE  
AND  
GENERAL INSURANCE COMPANY Ltd.,**

Head Office:—  
**NATIONAL INSURANCE BUILDING,  
362, China Bazar Rd, Esplanade, Madras.**  
for Fire, Motor & Accident policies.

A sound Company.

Please apply for particulars to:—

Branch Secretary,  
362, China Bazar Road, OR R. G. DAS & Co.,  
Esplanade, Madras. Managers.

இண்டோ - கம்மர்ஷியல்  
பாங்க், லிமிடெட்.

மாயவரம்

சென்னை ஆபீஸ், 107. அரண்மனைக்காரத் தெரு,  
பஜார் பிராஞ்ச், 260. சைனுபஜார் ரோட்,  
மதுரை, காரைக்குடி, விருதுநகர்,  
கும்பகோணம், திருவாரூர்,  
ஈரோடு, தூத்துக்குடி,  
விஜயநகரம்,  
புதுக்கோட்டை,  
திருநெல்வேலி.

சப்-ஆபீஸ்

சீர்காழி &amp; சிதம்பரம்

எல்லா வகையான பாங்கி அலுவல்  
களும் ஏற்றுக்கொள்ளப்படும். நிபந்தனை  
கள் எழுதித் தெரிந்துகொள்ளலாம்.

**S. N. N. சங்கரலிங்க அய்யர்,  
மானேஜிங் டைரக்டர்,**

107. அரண்மனைக்கார தெரு, ஜி.டி. மதராஸ்.

## சிறந்த பலவிருத்தி ஷாஷதம்

சென்ற 53 வருஷங்களாகப் பேரும் புகழும்  
பெற்று உலாவி வருகின்றன.

ஆதங்க நிக்ரஹ மாத்திரைகள்

மலச்சிக்கல், தேகஅசதி நரம்புகளின் தளர்ச்சி,  
ஞாபகக் குறைவு முதலிய வியாதிகளைக்  
கரஸ்தமாகக் கண்டிக்கும்.

32 மாத்திரைகளடங்கிய டப்பி 1-க்கு விலை ரூ. 1  
இனும்! “காம சாஸ்திரம்” இனும்!!

ஆதங்க நிக்ரஹ ஷாஷதாலையம்,  
26 பிராட்வே, மதராஸ்.

## யுனிடெட் இந்தியா

லைப் அஷ்யூரன்ஸ் கம்பெனி, லிமிடெட், சென்னை.

ஹெட் ஆபீஸ்:—சென்னை, 1906ஆம் ஸ்தாபித்தது.

யுனிடெட் இந்தியாவில், லைப் இன்ஷூரன்ஸின்  
சிறந்த பயன்கள் குறைந்த செலவில் கிடைக்கும்.  
யுனிடெட் இந்தியாவில் பாலிஸி எடுத்துக்கொள்வது  
மிகச்சிறந்த இன்வெஸ்ட்மென்டும், வயது காலத்திற்  
கும் குடும்பத்திற்கும் இணையற்ற ஆதரவும் ஆகும்.  
யுனிடெட் இந்தியாவே, தென்னிந்தியாவில் மற்றெல்  
லாக் கம்பெனிகளுக்கும் முன்னால் ஸ்தாபித்தது.  
யுனிடெட் இந்தியா முற்றிலும் பத்திரமானதும் கெட்  
டி திட்ட முடையதும் ஆன கம்பெனி.

ஹெட் ஆபீஸ்:— } அல்லது } இந்தியா, பர்மா,  
செம்புதாஸ் தெரு, } சென்னை } விலோனில்  
சென்னை } உள்ள பிராஞ்சுகள்

இவைகளுக்கு எழுதி முழு விவரமும் இது பற்றிய  
பிரசாரங்களும் பெற்றுக்கொள்ளலாம்.